



C. A. C. PRESS.

Fac-simile of the Cufic Inscription found in Ceylon by Sir Alexander Johnston.

1000 வருடங்களுக்குமுன் கொழும்பில் ஓர் பள்ளிவாசலில் ஓர் கல்லு மீஸான்ல் கூபா எழுத்தில் கொத்தப்பட்ட வோர் சின்னம்.

From the plate in the "Transactions of the Royal Asiatic Society," Vol. I.

முஸ்லிம் பாதுகாவலன்,

THE "MUSLIM GUARDIAN."

புத்தகம் 6.]

ஜூன், 1907.

[இலக்கம் 5

Vol. 6.]

JULY, 1907.

[No. 5.

Notes by the Editor.

—:—

The Committee. Now that the circular sent by the Mohammedan Marriage Registration Ordinance Amendment Committee has become famous, meetings being held all over the Island to consider it, we feel justified in giving here the names of the gentlemen who form that committee. They are as follows:—

- Mr. S. D. Abdullah Alim.
- „ I. L. M. Sinne Lebbe Marikar Alim Hadgiar.
- Hon'ble Mr. W. M. Abdul Rahman M.L.C.
- Mr. M. L. M. H. Zaynadeen Hadgiar M.M.C.
- „ S. L. Mahmood Hadgiar J.P.
- „ I. L. M. H. Noordeen Hadgiar
- „ I. L. M. Abdul Careem.
- „ M. Abdul Cader B.A. Advocate.
- „ A. C. Mohammed, Proctor.
- „ N. D. H. Abdul Cader, Proctor.
- „ S. L. Naina Marikar Hadgiar
- „ S. L. M. H. Abdul Azeez Hadgiar
- „ N. D. H. Abdul Calfoor.
- „ I. L. M. H. Mohiadeen Hadgiar.
- „ A. L. Abdul Careem.

- Mr. Macan Marikar Mohammed, Turkish Consul.
- „ S. L. Nooho Lebbe.
- „ A. R. Mohammed Ismail, Mudliyar
- „ C. L. M. Meera Lebbe Marikar
- „ I. L. M. Abdul Azeez
- „ N. D. H. Jalaldeen Hadgiar.

The above gentlemen are, no doubt, intelligent members of the Mohammedan community; still a Muslim correspondent states in the "Ceylon Independent" of the 20th July that the intelligent Mohammedans deprecate compulsory registration and the meeting convened by the priests (Ievvais) of the New Moor Street Mosque decided against it. We confess that we are unable to believe that any intelligent Mohammedan, who is acquainted with the real state of affairs as regards the misuse of *Kaduttam*, will consent to oppose the compulsory registration of the marriages and divorces of the members of his community. If there be any

intelligent Mohammedan who dislikes compulsory registration for good reasons he would do a very laudable act by placing before the public those reasons, inasmuch as the above committee was actuated by the best of motives to take actions in the direction of making registration compulsory, and it is to elicit such reasons, if there be any, that the circular has been issued. But it would not do to say as the said correspondent has stated, that compulsory registration is disliked "in consequence of the peculiar doctrine of our religion." Where the violation of the religious law comes in must be shown in clear terms. As far as our limited knowledge of the Islamic religion and law goes there is no conflict whatever between them and the proposed registration. Let it be perfectly understood that *Kaduttam* is not required by our religious law to make the marriage valid, and, therefore, the writing of it is purely a voluntary act, done in pursuance of a time-honored custom, as a proof of the marriage. If religion is not concerned with *Kaduttam* how it can be concerned with registration, which is only a better substitute for *Kaduttam*, is beyond our comprehension. The priests of the New Moor Street Mosque have defied the Ordinance of 1886 ever since it was proposed to be enacted, and it was never anticipated that they would readily consent to the amendment now proposed, but they and their

partisans would do well to reconsider the matter in the interest of their poor co-religionists. Nowadays the levvais as well as non-levvais write *Kaduttams*, and nothing short of a legislative enactment can effectively prevent the non-levvais from writing them. When such an enactment is made it is only natural that the levvais also should be brought under the control of it, and directed as to the proper manner of keeping records of the marriages performed by them. A period of nearly 20 years has elapsed since the said Ordinance came into operation, and it has been found by experience that unless registration is compulsory the object of the Ordinance cannot be fully realised.

We extract

The Three Stages. from the *Review of Religions* the following article with reference to the three stages through which a *salick* (pilgrim) has to pass during his spiritual regeneration according to the Muslim philosophy (*thasawwaf*):

The first question relates to the physical, moral and spiritual conditions of man. The Holy Quran observes this division by fixing three respective sources for this threefold condition of man. In other words, it mentions three springs out of which these three conditions flow. The first of these in which the physical conditions of man take their birth, is termed the *nafs-i-ammāra*, which signifies the uncontrollable spirit or the spirit prone to evil. Thus it says *innannafsā ammarat bissooi*, i.e.

it is the characteristic of the *nafs-i-ammára* that it inclines man to evil, tends to lead him in iniquitous and immoral paths and stands in the way of his attainment of perfection and morals. In short, man's nature is prone to evil and transgression at a certain stage in his development, and so long as he is devoid of high moral qualities, the evil nature is predominant in him. He is subject to this state so long as he does not walk in the light of true wisdom and knowledge but acts in obedience to the natural inclinations of eating, drinking, sleeping, getting enraged or excited, etc., like the lower animals.

As soon, however, as he frees himself from the control of animal passions, and guided by wisdom and knowledge holds the reins of his natural desires and governs them instead of being governed by them, in short, when a transformation is worked in his soul from grossness to virtue, he then passes the physical stage and is a moral being in the strict sense of the word. The source of the moral conditions of man is called, *nafs-i-lawwáma*, or the accusing spirit (*conscience*), in the terminology of the Holy Quran. In the chapter entitled the Resurrection we have, *vala aksimo binnafsíl lawwáma* i.e., and I swear by the soul that blames itself on every dereliction of duty or on the slightest act of disobedience, being conscious of having offended. This is the spring from which flows a highly moral life, and on reaching this stage man is freed from bestiality. The swearing by the accusing soul indicates the regard in which it is held. For, the change from the disobedient to the accusing soul being a sure sign of its improvement and purification, makes it deserving of approbation in the sight of God. *Lawwáma* literally means one who reproves severely and the *nafs lawwáma*, or the accusing soul has been so called for it upbraids a man

for the doing of an evil deed and strongly hates unbridled passions and bestial appetites. Its tendency, on the other hand, is to generate noble qualities and excellent morals, to transform life so as to bring the whole course and conduct of it to moderation, and to restrain the carnal passions and sensual desires so as to keep them within due bounds. Although, as we have said above, the accusing soul upbraids itself for its faults and frailties, yet it is not the master of its passions, nor is it powerful enough to practise virtue exclusively. The weakness of the flesh has the upper hand sometimes and then it stumbles and falls down. Its weakness then resembles that of a child who does not like to fall, but whose infirm legs are sometimes unable to support him. But it does not persist in its fault, every failure bringing only fresh reproach to the mind. In short, at this stage the soul is anxious to attain all excellent morals, and revolts against disobedience which is the characteristic of the first or the animal stage, but does, notwithstanding its yearning after virtue, sometimes deviate from the line of duty.

The third or the last stage in the onward movement of the soul is reached on attaining to the source of all spiritual qualities. The soul at this stage is in the words of the Holy Quran *nafs muthmayinna* or the soul at rest. Thus it says: "O thou soul that art at rest and retest fully contented with thy Lord, return to thy Lord, thou being pleased with Him and He pleased with thee; so enter among my servants and enter into my paradise." At this stage the soul is freed from all weaknesses and frailties and braced with spiritual strength. It is perfectly united with God and cannot live without Him. As water flows with great force down a slope, and, on account of its great mass and the total absence of all obstacles, dashes down

with an irresistible force, so does the soul at this stage, casting off all trammels, flow unrestrained towards its Maker. It is to this that the words of the verse quoted above refer. It is further clear from the words "O soul that hast found rest in thy Lord, return to Him" that it is *in this life and not after death* that this great transformation is worked and that *it is in this world and not elsewhere that an access to paradise is granted to it.* Again, as the soul has been commanded to return to its Lord, (*Rab* literally supporter) it is clear that such a soul finds its support only in its Lord. The love of God is its food and it drinks deep at this fountain of life and is therefore delivered from death. The same idea is expressed elsewhere in the Holy Quran in the following words: *kad aflagha manzakkaha vakad khiba mandassaha i.e.,* he who has purified his soul of the carnal passions, is saved and shall not be destroyed; but he who gave vent to unbridled earthly passions is surely despaired of life. In short, these three states of the soul may be called the physical, the moral and the spiritual states of man. Of these, the physical state, *viz.,* that in which man seeks to satisfy the passions, of flesh, is the most dangerous at the time of the excess of the passions which most often deal a death-blow to the moral and spiritual states of man, and hence this state has been termed the disobedient spirit in the Holy Word of God.

The manner in which the law **Death Registratin.** with regard to the death registration is enforced in Colombo is causing much trouble and inconvenience to the Mohammedans. We have been asked by many why Mohammedans have not been appointed registrars of births and deaths at

Colombo, and why the benefit of having a female doctor as assistant registrar is not given the residents in many wards. It may be that the want of qualified medical men among the Mohammedans of Colombo is the reason for confining the offices of registrars to others than Mohammedans, but if the Government be so disposed as to meet the Mohammedans in this respect they could get some Muslims from elsewhere to fill the offices. But no good reasons seem to exist for not appointing female assistant registrars to the other wards than those which are in Dr. Babapulle's charge. Mohammedans reside in all the wards of the Municipality, and in many of them the want of female registrars cast the work of inspecting the dead bodies on the male registrars, who do not hesitate to insist on seeing the remains of Mohammedan women where the qualified medical attendants' certificates are not forthcoming. To a people who observe strict seclusion the idea of allowing the bodies of their dead females to be seen by the foreign males is very revolting indeed, and hence day by day the Colombo Mohammedans are getting displeased with the action of the authorities in appointing male registrars to inspect the bodies of their dead females and issue death certificates. The want of space does not allow us to say more on the subject in the present issue, but we shall have to write at length in the next.

அறபிராச்சிய சரிததிர

சுருக்கம்

(தொடர்ச்சி)

—:0:—

அபூபக்கர் மலியல்லா கு அன் கு அவர்கள் கலீபாவான பிறகு அறபிகள் றேமர்களைடு முட்டிக் கொண்டார்கள். மிலோபெற் றேயியாவுக்கும் கலடியாவுக்கும் மேற்கேயிருந்த தேசமுழுதும் கிழக்கு றேமன் இராச்சியத்துக் குடையது. சராக்ஷம்போல் பல ஸ்தீனிலும் சாமிலும் அறபு வ மிசத்தைச் சேர்ந்த ஜனங்கள் கு டியிருந்தார்கள். சராம வனத்தில் அறபிகளை சுற்றித்திருந்தார்கள், ஆதலால் அவர்கள் முஸ்லிம் இராச்சியத்தின் அதிகாரத்துக் குடப்பட்டவர்கள். உஸாமாஸ்ன் படையெழுச்சி சராம் கோத்திரத் தயர்களைக் கிடையில நீழுட்டிவிட் டது. அவர்கள் பகிர செய்தற் குக் கொள்ள பெரித்தார்கள். றேமர்கள் எல்லக்குச் சமீபம் யிருந்த பக்காவில் ஓர் பெருஞ் சேனையைத் திரட்டினார்கள். 1818 ம் ஆண்டு கலீபா அயர் ப யமுதுத்திய பொழுது இந்திய அரசாட்சியார் செய்தது போல தேவ அக்காலத்தில் கலீபா அவர் களும் றேமர்களைத் துரத்தவு ம் கோத்திரத்தவர்களை யடக்கவு ம் வெண்டியதாயிருந்தது. இராச சியத்தின் பதிரத்ததுக்காய் இவ் வாறு செய்வது அவ்வியகமாயி ருந்தது. அவர்கள் யுத்தத்திற்காய் ஜனங்களையழைத்த பொழுது அவர்கள் உற்சாகத்தோடு மறு மொழி சொன்னார்கள். மதினாவுக் குச் சேனைகள் வந்தவுடன் அவற் றை கலீபா அவர்கள் வடக்குக்க னுப்பி வைத்தார்கள். இந்தப் பு து யுத்தம் நடக்கப் போகிற வி டக்கைக் கொஞ்சம் விவரிக்க

வேண்டியதாயிருக்கிறது. அறபு யூபிசாஸ்கிரிகளின் சொற்படி பலஸ்தீன் தேசம் காமல் மலை க்கும் கலிலீகடலுக்கும் தெற் கெஜோர்டன் நதி துவக்கம் மடி. தறேனிபன் கடல் வரையில் அக் ன்றிருக்கிறது. அங்குள்ள ஸீ னேர்ஸா ஜரிக்கோ ஜருஸலம் (பைததுல்முகத்திலு) அஸ்கல ன், காவா ஜாபா ஆகிய பட்ட ணங்களில் றேமர்களை பலத்த சே னைகளை வைத்திருந்தார்கள். க கார் பட்டணமும் இந்த கடலி ன்தென் முனையிலிருந்து அறபுக் குடாவரையில் அகன்றிருந்த தே சமும் பளஸ்தீனைச் சேர்ந்திரு ந்தன. வடக்கே ஜோர்டன் மா காணத்தில் ஆகர், மையர் ஆகிய பலதத சேனைகளைக் கொண் ட பட்டணங்களிருந்தன. பல ஸ்தீனுக்கு வடக்கே றேமர்ச னால ஸீரியா என்றும் அறபிக ளால் சாம் என்றும் அழைக்கப் படுகிற அழகிய தேசமிருக்கிற து. அதில் திமிஸ்கு, ஹெம்ஸ், அ லப்போ, அன்றியோச் ஆகிய ப ட்டணங்களிருக்கின்றன. அவற் றில் பலமுள்ள றேமன் சேனைக் ள் நிறுத்தப்பட்டிருந்தன. ஜோ ர்டன் பள்ளத்தாக்குக்குக் கிழக் கேயும் திபேரியாஸ் குளத்துக்கு த்தெற்கேயுமே ஹவ்ரூன் உயர் றிலங்கள் இருந்தன. அபூபக்கர் அவர்கள் சாமுக்கு அனுப்பிய மு ந்தின சேனை ஆபத்தோடு பின் னே துரத்தப் பட்டது. ஆகிலு ம் கலீபா அவர்கள் மனந்தளரா து போர்வீரர்களைச் சேர்த்தற்கு த்திரும்பவும் முயற்சித்தார்கள். யுத்தளைத்துக் கனுப்பப்பட்ட சேனை நான்கு வகுப்புகளாய்ப் பிரிக்கப்பட்டது. அவைகள் நா ன்கு சேனாதிபதிகளுக்குக் கீழ் மேற்படி தேசத்தின் பல பாகங் களில் யுத்தஞ் செய்தற்கு அனுப்

பப் பட்டன. நாகரீகமும் இரகக் முழுள்ள அபூ உபைத்தா அவர்களேறும்ஸ் வகுப்பின் சேலுதிபதியாக நிபயிக்கப் பட்டார்கள். அவர்களின் எட்குவாட்டர் (மகாஸ்தலம்) ஜாபியாவில் வைக்கப் பட்டது. அவர்களோடு அனேக மதினத் தவர்களும் தகுல் சல்லல் லாகு அலைகிலஸல்லம அவர்களின் அஸ்ஹாபிகளும் போய் இருந்தார்கள். பலஸதீன் வகுப்பு கீர்த்தி பெற்ற அம்று இபுனில் ஆஸ் அவர்களின் கீழிருந்தது. அபூ சுபியானின் புதல்வர் யஸீது திமிஸ்கு வகுப்பின் சேலுதிபதியா யிருந்தனர். யஸீது உடைய சேனையில் மக்கத்தவர்களும் திஹாமா கோத்திர அறிகளும் அதிகமாயிருந்தார்கள். நான்காவது வகுப்பு சுரூபில் அவர்களுக்காக கீழ் ஜோர்டன் பள்ளத்தாக்கில யுத்தம் செய்திற்று. இன்னுமொரு வகுப்பு ஆபு சுபியானின் புதல்வர் முஆவியா அவர்களின் கீழ் மேன் படையாய் நிறுத்தப் பட்டிருந்தது. அம் நிபனில் ஆஸின் கீழிருந்த சேனை கீழ் பலஸதீனுக்குச் சென்று காலாவையும் பைத்தால் முகத்தீஸையும் தாக்கிற்று. அபூ உபைத்தா, சுரூபில், யஸீது ஆகியவர்களின் கீழிருந்த சேனைகள் ஒன்றுக் கொன்று துணையாயிருந்த ரோடி பலரா, திமிஸ்கு, திபேரியத் ஆகிய தலங்களைத் தாக்கின. இந்த சேலுதிபதிகளின் கீழ் 35,000 பேர்களிருந்தார்கள் இவர்கள் தாக்கிய விராச்சியத்தின் தத்துவத்தை யோசிக்கையில் இவர்களின் தொகை போதியதாய்த் தேர்ன்ற வில்லை. கொஸ்ஸத்திடுப்பலி வீருத்த ரோமன் அரசாட்சி அதன் ஐரோப்பிய தேசங்களை யிழந்த பிறகும் பிரமாண்டமானதா யிருந்தது. அதன் தத்துவமும் செல்லமும்

சேனைகளும் அளவற்ற வைகளை யிருந்தன. அந்த விராச்சியத்தில் மூன்று கடல் களால் சூழப் பட்ட சிறு ஆசியாவும், சாம, பொனிஷியா, பலஸ்தீன் ஆகிய தேசங்களும், மிஸ்ஸூம், மிஸ்ஸூ கரையிலிருந்து அட்லான்றிக் சமுத்திரம் வரையிலுள்ள கடலேரமும், ஸிரீனும், கார்த்தேநும் சேர்ந்திருந்தன.

ஹிரக்ஸியஸ் (ஹிர்கில்) அரசர்தாமே ஹெம்ஸுக்கு வந்து அங்கிருந்து அறபு சேலுதிபதிகளை நசுக்குதற்கு நான்கு சேனைகளை யனுப்பினா. ரோமர்களின் முயற்சியை யறிந்தவுடன் முஸ்லிம் அமீர்கள் துரிதமாய்த் துதர்களை யனுப்பி யொருவரோ டொருவர் பேசிக்கொண்டபின்பு தங்கள் சேனைகளை யொரே தானத்தில் திரட்டத் தீர்மானித்து, நான்கு வகுப்புகளையும் 634ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யர்மூக்கு ஆற்றுக்கயளில் ஜவுலானில் சேர்த்தார்கள். இதையறிந்த ரோமர்களும் தங்கள் சேனை வகுப்புகளை யொன்றாய்ச் சேர்த்தார்கள். யர்மூக்கு ஹவுராண் உயர் நிலங்களிலிருந்து கிளமபி திபேரியாஸ் குளத்துக்குச் சில மைல்களுக்குத் தெற்கே ஜோர்டனில் விழுமின்ற வேர்மறைந்த ஆறு. அது ஜோர்டன் நதியைச் சந்திக்கிறவிடத்துக்கு முப்பது மைலுக்குயரே. பெருஞ்சேனை பாளய மிடத்தக்க விஸ்தாரமான வேர் வெளிபிருக்கிறது. யர்மூக்கு ஆற்றோம் செங்குத்தானதும் காடு முாடானது மாயிருந்தது. அதற்கருகாய் ஒரு கணவாயிருந்தது. அந்தத்தானம் வகூலா என்று அழைக்கப்பட்டது. அது முஸ்லிம் சரித்திரத்தில் பெயர்பெற்றது. அந்த விடம் எல்லா பக்கங்களிலும் காக்கப் பட்டிருந்ததால் பாளயமிடுதற்கு

இரால்பானதென்று ரோமர்கள் எண்ணி அறிகளைச் சிந்தியாது கும் சேனைகளை யங்கு கொண்டு போனார்கள். சத்துருக்கள் செய்த தவறையறிந்த அறிகள் ஆற்றைக்கடந்து கணவாய்க்கருகாய் நின்று சத்துருக்கள் கணவாயால் வெளிப்பட்டபொழுது நாகக்குதற்கு ஆயத்தமாயிருந்தார்கள். இரண்டு சேனைகளும் ஒன்றுபடிக் கொண்டு பார்த்துக்கொண்டு இரண்டு மொதங்களாய் இருந்தன. இவ்வாறு காத்திருப்பதை சதிக்கமுடியாமல் கலீபா அவர்கள் காசி திப்பனு வலீது அவர்களை கலீபா யாவிரிசுந்து சாமுக்கு அனுப்பினார்கள். காலிது அவர்கள் வளைகைக்கடந்து போய் தமது வரவை ரோமர்கள் அறிய முன் முஸ்லிம்களோடு சேர்ந்தார்கள். ஹிந்தஸ்தானின் சேனையில் 241,000 பேர்களிருந்தார்கள். அறிகளின் தொகை 40,000. ஆகிலும் ரோமர்கள் தாங்களாகப் படுத்தப்பட்டகண்ணிலிருந்து தப்புகற்கெடுத்த முயற்சிகளில் அபய்யப்பட்டதால் பயந்து விட்டார்கள். கடைசியாய் அவர்கள் 654ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ந்திகதி காலையில் குருமார்களால் தைரியப்படுத்தப்பட்டு அறிகளோடு யுத்தஞ் செய்தற்காய்த் தமது கூடாரத்திலிருந்து வெளிப்பட்டார்கள். அந்த பிரதானமான சண்டை தற்போது யர் மூக்கு யுத்தமென்று அழைக்கப்படுகின்றது. அச்சமுள்ள சமகாரத்தோடு ரோமர்கள் தோல்விபாக்கப்பட்டார்கள். அவர்களின் சேனையினொரு பாகம் ஆற்றுக்குத் தூரத்தப்பட்டு அங்கு தாழ்ந்து விட்டது. சாம் தேசத்தின் தென்பாகம் முழுதும் அறிகளின் காலன்மையி லாகி விட்டது. அந்த யுத்தத்தில் ரோம்களு

ள் 140,000 பேர்களும் அறிகளால் 3000 பேர்களும் சேதமடைந்தார்கள் என்று கோலின் டபர்ஸீவல் என்ற சரித்திரகாரர் கூறுகின்றார்.

இந்தக் காலத்திலேயே அபுபகர் அவர்கள் மவுத்தானார்கள். அவர்கள் மவுத்தான செய்தி யுத்தம் துவங்க முன் கூடாரத்துக்குக் கொண்டி வரப்பட்டாலும் அதை காலிது அவர்கள் யுத்தத்தில் ஜயமடைய முன் தெரியப்படுத்த வில்லை. உமறு அவர்கள் காலிது அவர்களின் மூர்க்கத்தை மெச்சிக் கொள்ளாதவர்கள். ஆதலால் அந்த கலீபா காலிது அவர்களை சிரேஷ்ட சேனாதிபதி யுத்தியோகத்தால் நீக்கி விட்டு அபு உபைதா அவர்களை சிரேஷ்ட சேனாதிபதியாய் ஏற்படுத்தினார்கள். காலிது அவர்கள் அபு உபைத்தாவின் கீழ் யுத்தஞ் செய்தார்கள். சாமிலுள்ள பட்டணங்களில் ஒன்றின் பின் ஒன்றாய் முஸ்லிம்களுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டன. திமிஸ்கு, ஹெம்ஸ், ஹமா, கினிஸ்தின், அலப்போ முதலிய பட்டணங்கள் தம் வாயில்களை அபு உபைதாவுக்குத் திறந்தன. கடைசியாக மேற்படி சேனாதிபதி அன்றியோக் பட்டணத்துக்கு முன்னே தோன்றினார்கள். இதுவே கிழக்கு ரோமன் ராச்சியத்தின் இராசதானியாகவும் இஸ்மாயிலின் எதிர்ப்பட்டணமாகவும் இருந்தது. இதில் ஓர் பெருஞ் சேனை யிருந்தது. மறு விடவ்களிலிருந்து வேடியவர்களும் மேற்படி சேனையோடு சேர்ந்தார்கள். அப்பட்டணத்தின் குடி ஜனங்கள் அதிக தொகையினர். ஆகிலும் அவர்கள் பெரும் போக துக்கச்சியாலும் இன்பககத்தாலும் பலவீனப்படுத்தப்பட்டார்கள். பட்டணத்துக்கு வெ

விதியை ஒர் சொற்ப யுத்தத்தில் முஸ்லிமர்கள் வெற்றியடைந்தவுடன் மேற்படி முடிவுகள் கடைசியாக சில நாட்களின் முற்றுக்கொண்ட பின்பு தாமதமாகவே யொப்புக் கொடுத்தார்கள். இவ்வாறு அந்நேரத்தில் காபாஸின் அதிகாரத்தைக் கீழ்ப்படுத்தும் பொழுது அவர்களைப் போலவே அபுலீயின் அலுவலர்களுடைய பலஸ்தீனில் ஜமீன்களாக உள்ளன. மேலும் தெரவிப்பது அந்தியின் என்பவர் அம்மாதிரி தைப பாதுகாத்தற்கு வேர்பெருஞ் சேனையைத் திரட்டி பைத்துப் முகத்தில், காஸா, நம்லா ஆகிய பட்டணங்களில் பெருந்தொகையான போர்வீரர்களை நிறுத்தி விட்டு தாம் தமது சேனையினர் அங்குப்பற்றினால் கலைகளோடு பைத்துல் முகத்தில் குகைக்குக் கிழக்கே நம்லாவுக்கும் பைத்திபுர்துக்கும் மத்தியிலிருந்து அஜலதின் என்ற கிராமத்தில் சிற்றினர். அறியு சேனையினர்கள் பைத்துல் முகத்தில், காஸா, நம்லா, ஸீலையியா ஆகிய பட்டணங்களைத் தடுத்திருக்கின்ற போர்வீரர்களை யனுப்பி விட்டு அந்தியின் சேனையினர் தாக்குதற்கு முன்னேறினார்கள். இந்த யுத்தம் யா முக்கு யுத்தத்தைப் போலவே இருவர்களுக்கும் தீவகாய முடிந்தது. அவர்களின் சேனை முற்றாய் அழிக்கப்பட்டது. சிலர் மரத்திராம தங்கள் தலைவரோடு தப்பிப்பைத்துல் முகத்தினில் அடைக்கலம் பெருந்தார்கள். இந்த யுத்தத்தினால் முடிவாக அமீர்கள் வருத்தமின்றி ஜாபா ரெபுலஸ் ஆகிய பட்டணங்களைக் கீழ்ப்படுத்தக் கொண்டார்கள். அஸ்தான், காஸா, நம்லா, ஆகர், பேருத, ஸீடன், ஸோலையியா, ஆஜீயியா, கொபியுலா ஆகிய பட்டணங்கள் ஒன்றி

யின் ஒன்றாய் பிடிக்கப்பட்டன. பைத்துல் முகத்தில் ஓர் பெருஞ் சேனையோடு சிலகாலம் எதிர்த்து நின்றது. சிலகால முற்றுக்கொண்ட பிற்றகு பைத்துல் முகத்தினிலிருந்து சிறந்த குரு சமாதானம் கேட்டாலும் கலீபா அவர்களுக்கு கிரே மேற்படி பட்டணத்தை யொப்புக் கொடுப்பதன் பிற்றகுக்குக் கொடுக்க அல்லத்தீடி விட்டனர் உமறு நலியலலாகு அன்கு அவர்கள் மேற்படி கேள்விக்கிடைசு ஒரு ஏயற்காரரோடு வழித்துணையும் உடம்பமு யின்றி பிரயாணம் செய்து ஜாபியாவில் சேர்ந்தார்கள். அவகு அவர்களை பைத்துல் முகத்தினிலிருந்து வந்த வேர்ப் நானபத்தியம் சந்தித்தது. அதனானுபத்தியத்தில் வந்தவர்களுக்கு ஓர் இலையான வரி கொடுத்தது விட்டு தங்கள் மார்க்கத்திலிருந்து கொள்ளவும் தங்களால் யங்களை யாட்சி செய்யவும் இடங்கொடுக்கப்பட்டது. பின்பு கலீபா அவர்கள் நானபத்தியத்தாரோடு பைத்துல் முகத்திசுக்குப் போய் அவகு சொப்ரோனியஸ் பாதிரியாரால் அங்கீகரிக்கப்பட்டார்கள். இஸ்லாத்தின் தலைவரும் நிரீஸ்தவர்களின் தலைவரும் பரிசுத்த பட்டணத்தில் ஒன்றாய் அதன் பூர்வகாலத்தைக் குறித்துப் பேசிக் கொண்டு புருந்தார்கள். நிரீஸ்தவர்களின் “உயிர்த்தெழுந்த ஆலயத்தில்” உமறு நலியல்லாகு அன்கு அவர்கள் தொழுகையுடைய நேரத்திலிருந்து பொழுது அவர்களை யங்கு தொழும்படி சிரேஷ்ட குரு கேட்கவும் அவர்கள் அல்லததீடி விட்டார்கள். ஆகிலும் அவர்கள் கொன்ஸ்தன் மைனின் கோயில் படியில் தொழுதார்கள். தாம் கோயிலுக்குள் தொழுதிருந்தால் தம்மைத் தொடர்கின்ற சாட்டோடு முஸ்லிம்கள் வருவ

காலத்தில் பொருத்தத்தை முறித்துவிடக்கொடுமென்று கலீபா அவர்கள் பாதிரிக்குத் தெரிவித்தார்கள். மேலே காட்டப்பட்ட சலாக்கியத்தையே மம்லாவிலிருந்து வந்த துறாபத்தியத்தவர்களும் பெற்றுக்கொண்டார்கள். ஸமீட்டன் யூதர்கள் முஸ்லிம்களுக்குச் செய்த வுதவிக்காய் வரியின்றி அவர்களின் சொத்துகளை யாட்சிசெய்து கொள்ளுதற்கு விடக் கொடுக்கப்பட்டார்கள். ஆகிலும் இந்ந் சிலாக்கியம் பஸீதிபுனு முஆவியர்வின் காலத்தில் அமுற்றப் பட்டது.

ஆர்மீனிய கோத்திரத்தவர்களும் குர்தி கோத்திரத்தவர்களும் மிலொபெற்றேமியாவில் செய்த அழிவுக்காய் அவர்களை ஆக்கினைசெய்தற்குப் படைபெழுசகிகள் அனுப்பப்பட்டு குர்திஸ்தான் ஆர்மீனியா ஆகிய தேசங்களும் கீழ்ப்படுத்தப்பட்டன. ஆகிலும் ரோமாக்கள் திரும்பவும் எதிர்க்கத்துணர்ந்தீர்கள். 638ம் ஆண்டு வசந்தகாலம் துவங்கியவுடன் ஹிர்கலியஸ் அரசர் கிழக்கில் இன்னும் ஜபிக்கப்பட்டிருந்த ஐனக்களைச் சேர்த்து வோர் பெருஞ்சேனையை சாமுக்கனுப்பினார். முஸ்லிம்களுக்கு வெர்ப்புக்கொடுக்கப்பட்ட பட்டணங்கள் திரும்பவும் ஹிர்கில் இராசாவுக்குத் தம் வாயில்களைத் திறந்தன. அவரோடு கிறீஸ்தவர்களான அறபு கோத்திரத்தவர்கள் சேர்ந்து கொண்டார்கள். மிஸ்லிலிருந்து வந்த வோர் சேனை வட பல்ஸ்தீனைப் பிடித்துக் கொண்டது. இவ்வாறு அறபிகளின் நிலை எல்லாப் பக்கங்களிலும் செருக்கப்பட்டது. ஆகிலும் துணியும், தகர்ச்சியும், சேண்பதித்திலும், உற்சாகமும், தங்களை விவியத்தில் கம்பிக்கையும் அறபிகளிடமிருத்தன.

ண்ணிக்கையில் இருபதுக்கொன்றாயிருந்தும் அறபிகள் கிறீஸ்தவர்களின் சேர்மானத்தை யதிகசேதத்தோடு உடைத்துவிட்டார்கள். தேசம் திரும்பவும் இஸ்லாத்தின் ஆளுகைக்குக் கீழ்ப்பட்டது. வட சாமில் ஒரு பட்டணம் மாதிரமே ரோம் தேசத்தாரின் கைகளிலிருந்தன. கடலோரத்திலிருந்த ஸீலேரியா கடலால் மிஸ்லிலிருந்துத் துணைச்செய்யப்பட்டு முஸ்லிம்களைக் கொஞ்சக்காலம் எதிர்த்து நின்றது. ஆகிலும் ஹிர்கலியஸின் புதல்வர் கொன்ஸ்தன்னைன் ஓடினதோடு மேற்படிபட்டணத்தைப் பாதுகாத்துக்கொண்டவர்களின் உணக்கம் கொடுக்கப்பட்டது. ஸீலேரியாபட்டணமும் அறபிகளுக்குக் கொப்புக் கொடுக்கப்பட்டது. அதனோடு சாம் தேசம் முற்றாய்க் கீழ்ப்படுத்தப்பட்டது. மஸிடானியா அரசர்களுள் கடைசியானவரை போம்பி அரசர் லீக்கி எழுந்து வருடங்களுக்குப் பின் கலீபாக்களின் செவ்வோலுக்கு சாம் பணிந்தது. கடைசியான தோல்வியோடு ரோம் தேசத்தாரர்கள் தாம் முறியடிக்கப்பட்டதை யக்கிரித்தீரலும் முஸ்லிம்களுடைய தேசத்தில் புகுந்து கொள்ளையெடுத்து வந்தார்கள். தங்களுக்கும் அறபிகளுக்கும் மத்தியில் கடகக்கூடாத வோர் தடையை யுண்டாக்கும் பொருட்டு ரோம் தேசத்தாரர்கள் தங்களின் மீதியான தேசங்களின் எல்லையில் ஓர் மெய்யான கிணத்தை யுண்டாக்கினார்கள். இவ்விருந்த பட்டணங்களைத் தகர்மீட்டமாக்கினார்கள். கோட்டைக்களை யிடித்தார்கள். குடிஜனங்களை வட்டபக்கமாய்க் கொண்டு போனார்கள். அறபிகளின் செய்கையென்று சொல்லப்படுகிற மேற்படி காரியம் மெய்யாகவே ஆய்க்கி

ன் துஷ்டகுணத்தால் செய்யப்பட்டது. அந்தக் காரியம் பலன் கொடுக்கவில்லை. வட சாமில் சேனாதிபதியர் திருத்த இயான் அவர்கள் தோறல் மலைகளைக் கடந்து ஸிஸீனியா மாகாணத்தை அதன் இராசதானியும் ஆசிரிய அரசர்களின் பழைய ரூபக ஸ்தம்பமுள்ள தர்ஸஸ் பட்டணத்தோடு முஸ்லிம் ஆளுகைக்குக் கீழ்ப்படுத்தினார்கள். அவர்கள் அறபிய வேண்டுகோள் கற்றுப் பட்டல் வகையில் கொண்டிபோனர்கள். அவர்களின் நாமம் ஆசிய மைனரிஸ்கூட ரோமர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிற வொன்றாயிருந்தது. அந்தக் காலத்திலேயே அறபிகள் வடபந்தேனை யுண்டாக்குதற்குத் தங்கள் கவனத்தைச் செலுத்தினார்கள். சொற்பகாலத்தில் அவர்கள் கடலி னெஜுமான் களாயப் பிரயாணஞ் செய்தார்கள். அவர்களின் முஸ் றோம் தேசத்தாரின் கப்பற் சேனை ஹெலஸ்பொன்றுக் கோடி விட்டது. பின்பு அறபிகள் தாமிகளின் தீவுகளை யொன்றின் பின் ஒன்றாய்ப் பிடித்தார்கள். மிஸ்ரிஸிருந்து பல முறை ஜனங்கள் சாமுக்குப் படை யெடுத்துச் சென்றதாலும் கடலேரமாயுள்ள வர்களை றோம் தேசத்தார்கள் தொத்தரை செய்ததாலும் பிரணங்களுடைய தேசத்துக்குப் படை யெடுத்துச் செல்லும் படி கலீபா அவர்கள் கற்பித்தார்கள். அம்றிப்பினுள் ஆல் 4000 ஜனங்களோடு மிஸ்ரிஸுக்குப் போய் அங்கிருந்து தாமிகளை மூன்று வாரங்களில் தூததி விட்டார்கள். தாமிகள் மிஸ்ரின் மறு பாகங்களிலிருந்து வேரடி அலக்ஸாண்டிரியாவில் அடைக்கலம் புருத்தார்கள். அந்தப் பட்டணம் நன்றாய் அரசாணிக்கப்பட்டிருந்தது. சில கால முற்றுக்க

பின் பின்பு அந்தப் பட்டணமும் அறபிகளுக்குக் கொப்புக் கொடுக்கப்பட்டது. மிஸ்று தேச முழுதும் தெற்கே அப்ஷீனியா எல்லா வகையிலும் மேற்கே லீபியாவகையிலும் முஸ்லிம் அரசாட்சிக்குக் கீழ்ப்பட்டது. பிடிக்கப்பட்டவுடன் மிஸ்றிலும் மறு தேசங்களிற் போலவே லெளலன்மைக் காரர்களின் நிலைமையைத் திருத்ததற்கு முயற்சி யெடுக்கப்பட்டது. சிலங்கள் கிருஷிகர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அசுட்டை பண்ணப் பட்டிருந்த பழைய குளங்கள் செப்பனிடப் பட்டன. மகாதறேனியன் கடலுக்கும் நிலப்புக் கடலுக்கும் இடையிலிருந்த வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டது. கொப்பறு (கிப்பி) என்று அழைக்கப்பட்ட மிஸ்று கிரீஸ்தவர்கள் முஸ்லிம்களோடு பட்ச முள்ளவர்களாயிருந்ததால் ஆதாவோடு பாவிக்கப் பட்டார்கள். வரி யொழுங்கு செய்யப்பட்டது. தீர்வை இலேசாக்கப்பட்டது. 645ம் ஆண்டு அலக்ஸாண்டிரியாவை றோம் தேசத்தார்கள் கிரும்பப் பிடித்தார்கள். ஆகிலும் அதற்கொரு வருடத்துக்குப் பிறகு அறபிகள் அப்பட்டணத்தை மறுபடியும் பிடித்துக் கொண்டார்கள். கலீபு உமறு அவர்களின் கட்டளைப்படி அலக்ஸாண்டிரியா புத்தகசாலை கொளுத்தப்பட்டதென்ற கதை ஆதாரமற்றது. அந்தத் துற்செய்கை அந்தப் பெரிய அரசரின் தாராளமான இடவகொடுக்கிற குணத்துக்கு விரோதமானது. மெய்யாகதே மேற்படி புத்தகசாலை பிலோர்மாகம் அலக்ஸாண்டிரியாப் பட்டணத்தில் ஐரூபியஸ் லீஸர் அரசர்முற்றுணையிடப்பட்ட காலத்தில் அழிக்கப்பட்டது. மற்றப்பாகம் நாலாம் தாளுண்டிஸ் தியோடேஸியஸ் சக்

கிரவர்த்தி அரசாண்ட காலத்திலும் இழக்கப்பட்டது. அந்த சக்கிரவர்த்தி பத்தியுள்ள வோர் கிறீஸ்தவர், அஞ்ஞானிகளால் எழுதப்பட்ட புத்தகங்களை வெறுத்தவர். பிலடல்பியா புத்தகசாலையில் மிஞ்சியிருந்த நூற்களை யழிக்கும்படி கட்டளை கொடுத்தனர். அக்கட்டளை பத்திவைவாக்கியத்தோடு நிறைவேற்றப்பட்டதால் அப்புத்தகங்களில் யாதொன்றும் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் அழித்தற்கிடங்கவில்லை. மில்றைப்பிடித்தபிறகு அம்ம அவர்களுக்கும் மேற்குத் திசையி விருந்த கோத்திரத்தவர்களுக்கும் இடையில் சண்டையுண்டாகி பாகர வகையில் கடலோரமான தேசம் கீழ்ப்படுத்தப்பட்டது. ஹிஜ்ரத்து 18ம் வருஷம் வட அறபிலும் சாமிலும் பஞ்சமும் நோயும் உண்டாகி 25000 ஜனங்கள் இறந்தார்கள். முஸ்லிம்களுள் பிரதானிகளாயிருந்த அபூஉபைதா, யஸீது, சுருபில் ஆகியவர்கள் அந்நோயாலிறந்தார்கள். அப்பொழுது அத்தேசத்திலிருந்து கிணம்பிய புலம்பல் கலீபா அவர்கள் திரும்பவும் மதீனாவிலிருந்து போகிறதற்குச் செய்தவிட்டது. அப்பொழுது அவர்களின் வயது எழுபதாயிருந்தும் அவர்கள் முன்போலவே வொரு ஏவற்காரனோடு சாமுக்குப் பிரயாணமாகினர்.

அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்த பொழுது புது விராச்சியத்தின் ஆளுகையைச் சீர்படுத்தற்கும் அதன் வருமானங்களை யதிகப் படுத்தற்கும் முயற்சித்தார்கள். ஆகிலும் அவர்களின் முயற்சிகளை யோர் சகிகாரனின் கைதடுத்த விட்டது. கலீபா அவர்களின் பகையொயிருந்த வோர் அன்னியன் அவர்களைக் குத்திக்

கொல்லத் தக்க காயத்தை யுண்டாக்கி விட்டனர். அதிலிருந்து அவர்கள் கமமடையவில்லை. அவர்கள் மவுத்தாக முன் தங்களுக்குப் பின்பு கலீபாவா யிருத்தற்கு வொருவரைத் தெரிதற்கு ஆறு பெயர்களை நியமித்தார்கள்.

உமது றளியல்லாகு அன்கு அவர்களின் மாணம் இல்லாததற்கு வோர் ஆபத்தாயிருந்தது. அவர்கள் அகோரமானவர்கள். நீதியும் யூதமுள்ளவர்கள். தம் ஜனங்களின் குணத்தை கன்றாய் அறிந்தவர்கள். அடங்காத அறபிகளை ஆளுதற்கு விசேஷமான தருதியுடையவர்கள். அவர்கள் பலத்த கையைக் கொண்டு சக்கரனைப் பிடித்திருந்தார்கள். சீர்திருத்தங்குறைந்த ஜனங்களும் காடோடியரான கோத்திரத்தவர்களும் பட்டணத்தின் பெரும் பேரக நுகர்ச்சியோடும் தன்மர்க்கங்களோடும் முட்டிய பொழுது அவர்களின் ஒழுக்கம் கெடுபடுவதைக் கடினமாயத் தடுத்துக் கொண்டார்கள். அவர்கள் தீவான் அல்லது பணவிஷய பகுதியொன்றுண்டாக்கி அதற்குப் பணவிஷய பராபரிப்பைச் சாட்டினார்கள். மாஹாணங்களின் அரசாட்சிக்குச் சில கட்டங்களைத் திட்டப் படுத்தினார்கள். அவர்கள் உயரமானவர்கள். பலத்த சீரமும் தெளிவான யூதமுமுள்ளவர்கள். இயல்பான வழக்கங்களும் கடின குணமும் இல்லொழுக்கமுமுள்ளவர்கள். அவர்களின் பிராஜைகளுள் எவ்விதக்கீர்த்தனும் அவர்களைச் சம்பித்தப்பேசிக் கொள்ளக் கூடியவர்களாயிருந்தார்கள். அவர்கள் தம் ஜனங்களின் சிலையை யறியும்பொருட்டு இரவில் காவலும் அறியுமின்றிப் பட்டணத்தில் திரிந்தார்கள்.

உதமான்.

உமறுமறியல்லாகு அன்கு அவர்கள் அலி மறியல்லாகு அன்கு அவர்களை யல்லது தமது சொந்தப் புதல்வரும் இபுனு உமறு என்று அழைக்கப்பட்டவர்களுமாகிய சற்றுணமுள்ள அப்துல்லாவை தமக்குப் பின் கலீபாவாய் வியமிக்கக் கூடியவர்களா யிருந்தும் தாம் தம்மணச் சாக்ஷிக்காய் அவ்வாறு செய்யாது கலீபாவைத் தெரிதற்கு மதினத்தி லிருந்த ஆறு பிரதானிகளைக் கற்பித்தாரென்று ஓர் சரித்திரகாரர் கூறுகிறார். அக்காலத்தில் உமையா கோத்திரத்தவர்கள் மதினாவில் தத்தவ முள்ளவர்களா யிருந்தார்கள். அவர்கள் கபியின் குடும்பத்தவர்களான ஹாசீம் கோத்திரத்தவர்களின் எதிரிகளாயிருந்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் இனத்தவர்களான பதவிக்கோத்திரத்தலைவர்களுக்கும் இடையில் நேசமுண்டாயிருந்தது. அனேக நகர்களாய் ஆலோசித்தும் தர்க்கித்த பின்னர் உம்மயாக்கோத்திரத்தைச் சேர்ந்த உதமான் இபுனு அப்துபான் மறியல்லாகு அன்கு அவர்கள் கலீபாவாய் தெரியப் பட்டார்கள். அவர்கள் சற்றுணமு உண்மையு முள்ளவர்களாயிருந்ததோடு வயோதிடராயும் இருந்தார்கள். அவர்கள் சிக்கிரமதம்-குடும்பத்தவர்களின் செல்வாக்குக் கீழ்ப் பட்டார்கள். அவர்களை அவர்களின் எழுத்துக்காரியத்தான மர்வானே நடாத்தினார். மர்வான் நெய்யற்ற உம்மயாக்களுள் ஒருவர். அவர் கம்பிக்கைத் துறையினுக்காய் நடு அவர்களால் தூர்த்தீப் பட்டிருந்தனர். உதமான் அவர்களின் ஆளுகையில் ஹாசியிய்யாக் களுக்கு உமையாக்களுக்கும் இடை

யில் துவங்கிய குத்தமர்ள் பகை தூறு வருடத்துக்கு மேல் நிலத்திருந்தன. அக்காலத்தின் இருந்த தீவ்கு அது மாதிரமல்லவ. அறபிகளுள் அதிகப்பற்றானவர்கள் அடங்காத தன்மையுள்ளவர்கள். அவர்களை நஞல் சல்லல்லாகு அலிகவ சல்லம் அவர்கள் ஒருங்குக்குக் கொண்டுவந்திருந்தார்கள். அபூபக்கரினதும் உமறினதும் திடம் அந்த ஜினங்களைக் கீழ்ப்பறித்திக் கொண்டிருந்தது. அவர்களிப்பொழுது குறைசிகளின் தலைமைத்தனத்தின்கீழ் கோபமுட்டப்பட்டிருந்தார்கள். அவர்கள் தூரதேசங்களில் இராஜ துரோகத்தின் விதைகளை நாற்றினார்கள். முளர் கோத்திரத்தவர்களுக்கும் ஹிமையர் கோத்திரத்தவர்களுக்கும் இடையில் அமர்ந்துபேயிருந்த சந்ததிப்பகை இஸ்லாத்துக்கு நஷ்டத்தை யுண்டாக்கக் கூடிய தன்மையில் அனலத் துவங்கிற்று. உமறு மறியல்லாகு அன்கு அவர்களால் வியமிக்கப் பட்டிருந்த அனேக அதிகாரிகளை உதமான் மறியல்லாகு அன்கு விலக்கி விட்டு அவர்களுக்கு பதல் தம் குடும்பத்தவர்களை வியமித்தார்கள். அவர்களுடைய ஆளுகையின் முந்தின ஆறுமாதங்களில் ஜனங்கள் புது தேசாதிபதிகளால் நெருக்கப்படுகிறவர்களாயிருந்தும் அடங்கியிருந்தார்கள். தூரமான மாகாணங்களில் ஜனங்கள் பொதுச் சந்துருக்கனால் வரும் ஆபத்தகளைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். திருன்னொகவியானாவில் துறுக்கியர் பிரவேசித்ததால் பஸ்கு அறபிகளால் பிடிக்கப்பட்டது. அப்படியே ஹீரூத்து, காபூல், கஸ்னி ஆகிய பட்டணங்கள் பிடிக்கப்பட்டன. தென் பெர்ஷியாவில் கஸ்கமுண்டான நிமித்த

மகர்மான், ஸிஸ்தான் ஆகிய விடங்கள் கீழ்ப்படுத்தப் பட்டன. புத்தியாய்ப் பிடிக்கப்பட்ட விடங்களை யொழுங்கு படுத்துவதில் உமறு மறியல்லாகு அன்கு அவர்களின் இராச்சிய முறை பின் தொடரப்பட்டது. இந்த ஆர்கள் பிடிக்கப் பட்டவுடன் அவற்றின் பலன்களை யதிகப் படுத்தற்கு வேண்டிய வழி வகைகளைக் கொள்ளப் பட்டன. வாய்க்கால்கள் வெட்டப் பட்டன. பாதைகள் திறக்கப் பட்டன. கனி கொடுக்கத் தக்க மரங்கள் நறுத்தப் பட்டன. வர்த்தகத்தைப் பாதுகாத்தற்கு வொழுங்கான பொலிஸ் காவல் ஸ்தாபிக்கப்பட்டது. வட பக்கத்தால் வந்த ஆமிகள் அறபிகள் பிடித்த தேசத்துக்குட் சென்று குறையாடிய நிமித்தம் அறபிகள் படையெடுத்துச் சென்று கறுப்புக் கடல் பக்கமாயுள்ள ஆசியா மைனரைப் பிடித்தார்கள். ஆபிரிக்காவில் திரிபோலி, பர்கா ஆகிய தேசங்களுக்கும் மழதறேனிமன் கடலில் ஸைபரஸ் தீவும் அறபிகளால் பிடிக்கப்பட்டன. மிஸ்ரைத் திருமப்பிடிப்பதற்காய் நேரம் தேசத்தவர்களால் அனுப்பப் பட்ட வேர்பெரும் கப்பற் சேனை அலக்ஸாண்டிரியாவுக் கப்பால அழிக்கப்பட்டது.

இவ்வாறு இஸ்லாம் அதன் அதிகாரத்தைத் தூர தேசங்களில் பரப்புகிற காலத்தில் மதினாவில் அலி மறியல்லாகு அன்கு அவர்கள் அறபிக் கோத்திரத்தவருள் புத்தியாய் எழுப்பப்பட்ட முயற்சியைக் கல்விக்குத் திருப்பினார்கள். மதினா பள்ளி வாசலில் அலி மறியல்லாகு அன்கு அவர்களும் இபுனு அப்பாஸ் மறியல்லாகு அன்கு அவர்களும் ஞானம், தர்க்க சாஸ்திரம், ஹதீது, சரித்

திரம், அணியிலக்கணம், நீதிசாஸ்திரம் ஆகிய வற்றைக் குறித்துப் பிரசங்கித்தார்கள். வேறு மனிதர்கள் வேறு விஷயங்களைக் குறித்தும் பிரசங்கித்தார்கள். பிற்காலத்தில் பகுதாதிஸ் அவ்வளவு வலிமையோடு வெளிப்பட்ட வித்தியா முயற்சி மேற்காட்டப்பட்ட வரவே துவங்கப்பட்டது.

இக்காலத்தில் அரசாட்சியின் பலவீனமும் சில தேசாதிபதிகளின் கெடுதியும் ஜனங்களுக்குள் கொதியை யுண்டாக்கின. தேசாதிபதிகளுக்கு விரோதமான முறைப்பாடுகள் இராசதானிக்கு வந்து குவிந்தன. தகாத மனிதர்களின் கைக்கு அதிகாரஞ் செல்ல விடுதற் கெதிராய்ப் பல நியாயங்களை அலி மறியல்லாகு அன்கு அவர்கள் கலீபா அவர்களுக்குப் பல முறை தெரிவித்தார்கள். ஆகிலும் அந்தப் புத்திகளை கலீபா அவர்கள் கவனித்தற்கு மர்வான் இடங் கொடுத்தாரில்லை. கடைசியாக மாகாணங்களிலிருந்து மதினாவுக்குத் தானாபத்தியங்கள் வந்தன. ஆயிலும் அவை உறுதிப்பாடுகளோடு திருப்பி யனுப்பப்பட்டன. அத்தானாபத்தியத்தவர்கள் போகும் பொழுது அவர்களால் வழியில் கலீபா அவர்களின் முத்திரையோடு மர்வானால் அனுப்பப்பட்ட வேர் கடிதம் பிடிக்கப்பட்டது. அதில் மேற்படி தானாபத்தியத்தின் தலைவர்களைப் பிடித்துச் சிரச்சேதம் பண்ணும் படி தேசாதிபதிகள் கேட்கப்பட்டிருந்தார்கள். இந்தத் துரோகத்துக்காய் மேற்படி தானாபத்தியத்தவர்கள் கோபங்கொண்டு மதினாவுக்குத் திரும்பி வந்து மர்வானைத் தங்களுக்குக் கொப்புக் கொடுக்கும் படி கேட்டார்கள். அவ்வாறு மர்வானை யொப்புக் கொடாத நிமித்தம் அவரோடு க

லீபாவும் சேர்ந்திருந்தார்களென்று சந்தேகித்து அவர்களை யவர்களின் வீட்டில் மேற்படி தாட்பத்தியத்தவர்கள் வளைந்தார்கள். அந்த ஆபத்தான நேரத்தில் உமய்யா கோத்திரத்தவர்கள் கலீபா அவர்களைப் பாதுகாக்காது தங்கள் இனத்தவரான முஆவியா தேசாதிபதியா யிருந்த சாமுக்கு வேடி விட்டார்கள். கலீபா அவர்களை அளிமனியல்லாகு அன்கு அவர்களும் அவர்களின் மக்களும் மற்றவர்களும் வீரியத்தோடு காத்தார்கள். அவர்களை ஜயித்ததற்குக் கலகக்காரர்களால் கூடியதா யிருக்க வில்லை. கடைசியாக கலகக்காரர்களுள் ஒருவர் சுவராலேறி வீட்டுக்குள் புகுந்து வயோதியான கலீபா அவர்களைக் கொன்று போட்டார்கள். உதுமான் மனியல்லா கு அன்கு அவர்களை கொல்லப் பட்ட காலத்தில் அவர்களின் வயது 82 என்றும் 86 என்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் நடுத்தரமான பருப்ப முடையவர்களென்றும், தாடியும் பருத்த அவயவங்களு முடையவர்களென்றும் சொல்லப்படுகிறது. அவர்கள் மிக்க தேவபத்தியுள்ளவர்கள். அவர்கள் வழங்கமாய்த்தம் இனத்தவர்களுக்கு அதிக வெகுமதிகளைக் கொடுத்து வந்தார்களாம்.

இன்னும் வரும்

இலங்கை முஸ்லிம்களுக்கு முக்கியமாய் வேண்டியதென்ன? ஓர் வேதச் சபையும் வேதப் பத்திரிகையுமே.

இலங்கை முஸ்லிம்களுக்குள் பிரதானமாய் கொழும்பு முஸ்லிம்களுக்கிடையில் காலத்துக்குக் காலம் கிளம்புகிற வேத தர்க்கத்

தை பொழுங்காய்த் தீர்க்குக்கொள்ளுகிறது வருத்தமாயிருக்கிறது. இந்த வருத்தம் உண்டாயிருப்பது பரிசுத்தமான இஸ்லாமார்க்கத்தைக் கற்றறிந்த உலமாக்கள் இலங்கையிலில்லாததால்ல, எக்காலத்திலும் இத்தேசத்தில் உலமாக்களிருந்தே வந்தார்கள். ஏதேனுமொரு மார்க்க விஷயத்தைக் குறித்துத் தர்க்கமுண்டான பொழுது அதை உலமாக்கள் ஒரே விகம் தீர்க்காது “கித்தாபுகளில் இப்படியும் வருகிறது அப்படியும் வருகிறது” என்ற போலியியாயத்தோடு பலவிதமான பத்துவாக்களைக் கொடுத்ததால்லையே இத்தேசத்தில் முற்காலமுதல் பல குழப்பங்கள் சம்பவித்து முஸ்லிம்களின் ஒற்றுமை குலைக்கப்பட்டு வந்தது. முஷ்ரீக் முஸ்லிம் குழப்பம் தலாக்குக் குழப்பம் முதலிய குழப்பங்களுக்கு உலமாக்களின் கருத்து வேறுபட்டதே காரணமென்று சொல்லலாம். மேற்படி விஷயங்களின் யதார்த்தத்தை சாமானிய முஸ்லிம்களறியமாட்டார்கள். அவர்கள் உலமாக்கள் சொல்லியதைச் சத்திய வாக்கென்று விசுவசித்தார்கள். அந்த விஷயங்களில் உலமாக்கள் வேறு படாது ஒன்றுபட்டிருந்தால் முஸ்லிம்களுக்கிடையில் பொல்லாங்குண்டு பட்டிராது. அந்த வுலமாக்களுட்கிலர் மற்றவர்களோடு ஒன்று படாததற்குக் காரணம் அவர்கள் தர்க்கிக்கப்பட்ட மேற்படி விஷயங்களை நன்றாய் விளங்கிக் கொள்ளாததா யிருக்கலாம் அல்லது குரோதமாயிருக்கலாம். அவர்கள் குரோதத்தால் அல்லது பொருளாசையால் மார்க்க விஷயத்தில் வித்தியாசப்பட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையைக் கெடுத்தார்களென்று யாம் சொல்லத் துணிய மா

ட்டோம். ஒரு ஆலிம் ஒரு விஷயத்தை இன்னுமொரு ஆலிமைப் பார்க்கிலும் அதிகமாய் அல்லது குறைவாய் அறிந்திருப்பின் அவர் அந்த ஆலிமை விட்டும் அந்த விஷயத்தில் விபரீதப் படுவது சபாவ்மே. அவ்வாறே முன் குறிக் கப்பட்ட காரியங்களிலும் உலமாக்கள் வித்தியாசப் படாதிருக்கலாம். ஆகிலும் அவர்கள் வித்தியாசப்பட்டதைக்கொண்டு மற்றும் முஸ்லிம்கள் நஷ்டமடையக் கூடாது. கற்றவர்கள் ஒரு விஷயத்தைக் குறித்து வித்தியாசப்படுவது இயல்பாயிருப்பதால் மார்க்க விஷயங்களில் ஆலிம்களுக்குள் உண்டாக்க கூடிய வேற்றுமையால் முஸ்லிம்கள் நஷ்டமடையாதிருப்பதற்குச் செய்யவேண்டிய காரியத்தையே யாம் இப்பொழுது ஆலோசிக்குகின்றோம்.

முன்கூட்டப்பட்ட குறிப்பங்களைப்போல் தற்போதும் அநேக குழப்பங்கள் எம்மவர்களுக்குள் சம்பளிப்பது வாசிப்பவர்கள் அறிந்த விஷயமே. இக்காலத்தில் இத்தேச முஸ்லிம்கள் நான்கு வகுப்புகளாய்ப் பிரிந்திருக்கின்றார்கள். முதலாம் வகுப்பிலுள்ளவர்கள் வியாபாரம் பண்ணவும் சாப்பிடவும் விவாகர செய்வும் தம் சொத்துகளைக் காத்துக் கொள்ளவும் டம்பமாய் நடக்கவுமே மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கின்றார்களென்று நம்பியிருப்பவர்கள். இவர்களே யகி கப் பற்றானவர்கள். இவர்களுடைய இலமாகிறது சிறு வயதில் குறுஆன் ஒதுவதும் பெருத்த பிறகு கலீஹத்துப் பெறுவதுமே. இதுவன்றி அவர்கள் அறபை அல்லது இங்கிலீஷை அல்லது தமிழைப் படித்து அறிவைப் பெறற்குக் கொண்டவர்களல்ல. குறு ஆனில் சொல்லப்பட்டிருப்ப

தையறிந்து கொள்ள அல்லது தமது செய்கு சொல்லிக் கொடுப்பது சரியோ அல்லவோ வென்று விழங்கிக் கொள்ள அவர்கள் திராணிபுடையவர்களல்ல. மேலும்வற்றை யறிய அவர்கள் தேடுபவர்களும்ல்ல. அவர்கள் தங்கள் இருதயம் எப்பொழுதும் குருடாகவே இருப்பதைத் தெரிந்து கொண்டவர்கள். அவர்களோடு பொது நன்மையுள்ள விஷயத்தைக் குறித்து ஆரவதுபேசினால் அது “வேலியில்லாதிருப்பவர்களுக்குத் தக்கவிஷயம், வியாபாரிகளுக்குத் தக்கதல்ல” என்று சொல்வார்கள். அவர்களிடம் புத்தகத்தை யல்லது பத்திரிகையைக் கொடுத்து அதை வாங்கும் படியாவது கேட்டால் கமமால் வாசிக்கக் கூடாதென்று அல்லது வாசிக்க நேரமில்லை யென்று சொல்லக் கூச்சப்படமாட்டார்கள். இவர்கள் தாம் நாடிய வாறு தருமங் கொடுப்பார்கள். தாம் கொடுக்கிற தருமம் பிரளுக்கு எந்த மட்டுப் பலன் கொடுக்கிற தென்று சிந்திக்க மாட்டார்கள். இவர்கள் பிரற் விஷயத்தைக் கவனிப்பவர்களல்ல ஆதலால் இவர்களால் உலகத்துக்குப் பலனுமில்லை தீங்குமில்லை. இவர்கள் உலகத்தில் ஒரு வகையான பிரயோசனமற்ற ஆபரணங்களாய் அமைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் விநி நேரங்களை விண் பேச்சிற் கழிப்பார்கள்.

இரண்டாம் வகுப்பிலுள்ளவர்கள் மேற் சொல்லப்பட்ட இலகூணங்களோடு குரோதமும் பொறமையு முள்ளவர்கள். இவர்களிடம் அறிவில்லாதிருந்தும் தாம் அறிவுள்ளவர்களை நெண்ணிக் கொள்ளுகிறார்கள். தம்மால் கவனிக்கரியலாத பெரும்விஷயங்களில்குறுக்கிடுகிறார்கள். சாதி

யின் நன்மைக்காய் எடுக்கப் படுகிற முயற்சிகளைக் குலைக்கவும் அவற்றைத் துவக்குபவர்களை நிந்திக்கவும் தீவிரப் படுகிறார்கள். தமமைப்போலவே மற்றவர்களும் ரூப்பதை விரும்பிக் கொள்ளுகிறார்கள். படித்துச் சீர் திருந்தி உலகத்துக்கு நன்மை செய்தற்கு முன் வருபவர்களுக்குத் தீங்கு செய்யத் தகு இரவும் பகலும் சிந்திக்கிறார்கள். இவர்களுடைய கையிலுள்ள பெரும் ஆயுதமாகிறது "மார்க்க விதோதம்" என்ற மட்டியே. உலகத்தில் நடைபெறுகிற குடி, களவு, பொறாமை, குரோதம், வியபசாரம் முதலிய குற்றங்கள் இவர்களுக்குத் தோன்று. ஒருவன் கல்வி சீர்திருத்தம் நாகரீகம் முதலியவற்றைக் கைக்கொண்டிருந்தது திருத்தமான சருத்தாக வெளிப்படுத்துவாயின் அவனில் சூதித்துப்பாய்ந்து அவனை மேற்படி சட்டியால் குத்துவார்கள். இவர்களே முஸ்லிம்களின் திருத்தத்திற்குத் தடையா யிருப்பவர்கள்.

முஸ்லிம் வகுப்பினருப்பவர்கள் படித்த மனிதர்களாயிருந்தும் தமது கல்வியை அல்லாவுக்காகவும் மனிதர்களின் நன்மைக்காகவும் உபயோகிக்காது துற்கிரியைக்காய் உபயோகிப்பவர்கள். இவர்கள் பொறுதியோடு நீண்ட காலம் உழைத்துப் பலனையும் சீர்த்தியையும் பெற்றுக் கொள்வதை விரும்பாது சொற்பேரத்தில் அவகீர்த்தியைப் பெற்றுக் கொள்ள நாடுபவர்கள். இவர்கள் நன்மைசெய்து பெயர்பெறுவதற்கு பதல் நன்மையை யெதிர்த்துப் பெயர்பெறத் துணிபவர்கள். ஆதலால் இவர்கள் இரண்டாம் வகுப்பினுள்ளவர்களின் கைகளில் சீக்கிரம் ஆயுதங்களாகி விடுகிறார்கள். நன்மையான காரி

யங்களில் மார்க்க விதோதம் காட்டுபவர்களும் அவற்றைக் கண்டித்து பத்துவாக்கள் கொடுப்பவர்களும் புத்தகங்களும் செய்திகளும் எழுதுபவர்களும் இவர்களே. நான்காம் வகுப்பினுள்ளவர்கள் தம்முடன்படிக்கைகளை நிறைவேற்றுவவர்கள். நாங்கள் படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து நடப்பவர்கள். ஆண்டவனுக்காயும் மனிதர்களுக்காயும் நாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றத் தீவிரப்படுபவர்கள். தம் பொருளையும் காலத்தையும் கல்வியையும் தமக்கும் பிறருக்கும் பலனைக் கொடுக்கக் கூடிய காரியங்களில் உபயோகிப்பவர்கள். கல்பு (மனம்) இருக்கிற கண்பதை யெப்பொழுதும் நினைப்பவர்கள். கல்புக்கு வெளிபசத்தைக் கொடுப்பது கல்வியே யென்றறிந்து கல்வியைத் தம் சாகியத்தாருள் பரப்பத்துணிபவர்கள். தாயிருப்பது மிருகத்தைப் போல் தமக்காய் மாத்திரமென்றெண்ணாது பொது நன்மைக்காய் உழைப்பதைத் தமது நோக்கமாய்க் கொள்பவர்கள். அவ்வாறுழைக்கும் பொழுது தமக்குண்டாகும் துன்பங்களைச் சந்தொஷத்தோ டனுபவிப்பவர்கள். தாம் அல்லாவுக்குத் தாலவடைய கையில் ஆயுதங்களாயிருப்பதை யெப்பொழுதும் எண்ணிக் கொள்பவர்கள்.

தற்போது எங்கள் சாகியத்தாருள் இந்நான்கு வகையான மனிதர்களிருப்பது நன்றாய்த் தோன்றுகிறது. இதை நாம் அறிந்திருப்பது போல் மற்றவர்களும் அறிந்திருப்பார்கள். நாங்கள் சீர்திருத்தி வுலகத்தில் மேம்பாட்டைய வேண்டியவர்களாக விருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் சீர்திருந்தாதவரையில் பிறசாகியத்

தவர்களால் நிந்திக்கப் படுகிற வர்களாகவும் நெருக்கப்படுகிற வர்களாகவும் இருப்பதோடு நாங்கள் முன்னிருந்த நிலைமையிலிருந்து நாஸ்தோதாரும் பின்னடைந்து கடைசியாக பிறசாகியத்தவர்களுக்குக் கீழ்ப்பட்டு விடுவோம். அவ்வாறு நாங்கள் சீர்திருந்த நாளும் பொழுது சில தடைகள் தோன்றுகின்றன. உத்திடைகளைக் கவனிக்கும் பொழுது தடை பேசுகிற மனிதர்களின் தன்மைகளையும் ஆலோசிக்க வேண்டியதாயிருக்கின்றது. ஆதலால் யாம் அவர்களின் தன்மைகளை மேலே காட்டினோம். நாம் எங்கள் சாகியத்தாராய்ந்து கொள்ளும் பட்சத்தில் அளவர்கள் உலகத்திலே மேன்மையோடு இருப்பதை நாடுவதினுடையே இயல்பையே பொழுதுகின்றோம். எமது நோக்கத்தை நன்றாய் அறிந்து கொள்ளும் படிக்கும் அதைச் சரியாய் அறியத் துணியாது நாம் எங்கள் சாகியத்தாரை நிந்தித்தோமென்று கலியாண வீடுகளிலும் கந்தாரி வீடுகளிலும் பேசாநிருக்கும் படிக்கும் பீராபகாரஞ் செய்ய முன்வருபவர்கள் இது அநியாயமான அவதூறுகளைச் சமததா திருக்கும் படிக்கும் வாசிப்பவர்களை வேண்டிக் கொள்கிறோம்.

முன்போலவே தற்போதும் எம் சாகியத்தாருள் வேதத் தர்க்கங்கள் உண்டிபடுகின்றன. ஒருவர் தம் சாகியத்தாரின் நன்மையை நாடி யொரு புத்தகத்தை யெழுதினால் அவர் மீது பொருமை கொள்பவர்கள் அப்புத்தகத்திலுள்ள ஏதேனுமொரு காரியத்தைக் குற்றமாய்க் காட்டி அவர் மார்க்க விரோதஞ்செய்தார் என்ற சத்தத்தைக் கிளப்புகிறார்கள். உடனே தர்க்கமும் கட்சிப்பி

ரிவுமுண்டாகி சிலகாலம் முஸ்லிம்களின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் குலைத்துவிடுகின்றன. இவ்வாறே வேறு சாரியங்களைக் குறித்துப் வேதத் தர்க்கங்கள் எம்மவர்களுக்குள் அடிக்கடி கிளம்புகின்றன. இவ்வித தர்க்கங்கள் எப்பொழுதும் கிளம்பிக்கொண்டே இருக்குமென்று நம்பவுட்கூடியதாயிருக்கிறது. புதிதாய் நடந்த தர்க்கங்களுள் சத்துவிவகாரம், சுருபதர்க்கம், நின்று குடித்தர்க்கம் ஆகியவைகள் சிலர் தற்போது நடைபெறுகிற காககமோ இலங்கை முஸ்லிம்களின் விவாகங்களை அரசாட்சியாரால இயற்றப்படுகிற வோர் சட்டப்பரபதிவுசெய்வது எங்கள் மார்க்கத்துக்கு விரோதமோ அல்லவோ வென்பதே சிலர் அது விரோதமென்று தைரியத்தோடு சொல்லுகிறார்கள். சிலர் அது விரோதமென்று சொல்வது மடமையென்று கூறுகிறார்கள். இவ்வாறு தர்க்கிப்பவர்களுள் அதிகப்பற்றினவர்கள் மார்க்கத்தையும் நீதியையும் அறியாதவர்கள். அவ்வாறிருந்தும் அவர்களில் விஷயத்தில் குறுக்கிட்டு மார்க்கம் பேசுவதைக் கேட்கும் பொழுது தர்க்கமாயிருக்கிறது. மஜ்லிஸ்தர் விஷயத்திலும் மற்றும் விஷயங்களிலும் ஒன்றுமறியாத மனிதர்கள் வேதக்குதர்க்கம் பண்ணுவதை யாம் நன்றாய் யோசிக்கும் பொழுது அவர்கள் தங்கள் குரோதத்திற்கும் பொருமைக்கும் வழிப்பட்டு அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு மார்க்கத்தை யோர் ஆயுதமாய்ப் பாவிக்கிறார்களென்று அறிகின்றோம். காரியம் இவ்வாறே எப்பொழுதும் சம்பவிக்குமாயின் கடைசியில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சாகியத்தின் வளர்

ச்சிக்கும் திங்கு நேரிடு மென்பதிற் சந்தேக மில்லை. இதை வாசிப்பவர்கள் மேற்படி திங்கையெவ்வாறகற்றுகிற தென்றும் முஸ்லிம்களுக்கிடையே காலத்துக்குக் காலம் வேதத் தர்க்கம் உண்டாகிறதைத் தடுக்கக் கூடுமாவென்றும் கேக்கலாம். வேதத் தர்க்கங்களுண்டாகிறதைத் தடுக்கக் கூடாது. ஆகிலும் வேதத் தர்க்கங்களில் கல்வியில்லாதவர்கள் குறுக்கிடு கிறதையும், தர்க்கிக்கப்படுகிற விஷயங்களைக் குறித்து உலமாக்கள் வித்தியாசப் படுவதால் முஸ்லிம்களுக்குள் உண்டாகிற தர்க்கத்தையும் வேற்றுமையையும் தடுக்கலாம். அவற்றைத் தடுக்கும் முறையாகிறது உலமாக்களின் ஓர் சங்கத்தை நித்தியமாய் உண்டாக்கி அதற்குச் சகல வேதத் தர்க்கங்களையும் சாடடி, அச்சங்கத்தின் தீர்ப்பைக் கீழ்ப்படித லோடொப்புக் கொள்வதே. இவ்வாறு செய்தால் குழப்பத்திற்கு இடமிராது.

இவ்விதமான வோர் வேதச் சங்கமுண்டாகிறதற்குக் காலம் வந்து விட்டது. தற்போது எங்கள் சாகியத்தாரின் பொது விஷயங்களைக் கவனித்தி அநிகாரிகள் மேற்படி சங்கத்தை ஏற்படுத்துவார்களாக. இவ்வாறு செய்யும் படி அவர்களையாம் மிகவருந்தி கேட்கின்றோம். அவ்விதமான வோர் சங்கம் உண்டாக்கப் படும்காளில் எங்கள் சாகியத்தாருக்கோபுது யுகம் துவங்கும். அது முதல் அவர்களின் தீர் திருத்தம் மேலோங்கும். அதைத் தடுத்துக்கொண்டிருக்கிற காரியங்கள் அகன்று விடும.

மேற்படி வேதச் சங்கம் உண்டாக்கப்பட்டால் அதனால் மார்க்க விஷயங்கள் மாத்திரம் கவனிக்கப்படும். அதையுண்டாகி நட

த்துகிறதில் யாதொரு வருத்தம் விடையாது. மார்க்க விஷயத்தைக் கவனித்தற்குத் தாம் உரித்துள்ளவர்களென மெண்ணுகிற சகல ஆஸிம்களும் அந்த சங்கத்தின் அங்கத்தவர்களாய் ஏற்படுத்தப்படல் வேண்டும். எந்த ஆஸிமாவது அச சங்கத்திற்கு சேராதிருப்பாராயின் அவருடைய கருத்தை மார்க்க விஷயத்தில் தேடவாவது, அதைக் கவனிக்கவாவது, அதை யேற்றுக் கொள்ளவாவது கூடாது. அவர் முஸ்லிம் ஜமா அத்தின் நன்மையை நாடாதவரென்று தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அறப்புப் பாஷையில் இஸ்லாமார்க்கத்தைக் கற்று ஆஸி மென்று அழைக்கப்படுகிறவர்களுட் பலர் வேறு பாஷைகளைக் கல்லாதவர்களும் வேறு விஷயங்களைக் கவனியாதவர்களுமே. ஆதலால் அப்படிப்பட்ட விஷயங்களை யவர்களுக்கு விளக்கிக் காட்டுதற்கு இங்கிலிஷ், தமிழ் ஆகிய பாஷைகளைக் கற்றவர்களும் மேற்படி. வேதச் சங்கத்திலிருந்தல் வேண்டும். உதாரணமாய் ரஜிஸ்தர் சட்டம் அல்லது அதை யொத்த வேறு சட்டம் மேற்படி வேதச் சங்கத்தின் முன்வைக்கப்பட்டால் அதன் பிரவுகளைபும் நன்மை தீமைகளையும் ஆஸிம்களுக்கு விளக்கிக் காட்டுதற்கு மேற்படி கல்விவான்களின் துணை வேண்டும். அவற்றை நன்றாய் அறியாமல் அசசட்டம் மார்க்கத்துக்கு விரோதமான தென்று அல்லது நேரான தென்று தீர்மானிக்க மேற்படி சங்கத்திலுள்ள உலமாக்கள் கூடியவர்களாயிருக்க மாட்டார்கள். ஆகவே அவ்வேதச் சங்கத்தில அறபியயததான இஸ்முகற்றவர்களோடு அவர்களின் தொகையைப் பார்க்கிலும் அரைவாசித் தொகை

யான கல்விமாண்களு யிருக்கவே ண்டும், இருபது ஆலிம்களுக்கு ப்பத்துக் கல்விமாண்க ளென்ற தே யெமது கருத்து. அச்சங்கத் துக்கு நித்தியமான வொரு ஏழு த்துக் காரியஸ்தர் வேண்டும். ச+ ல விஷயங்களும் அதிகப் பேர்க ளின் கருத்துப்படி தீர்மானிக்கப் படவேண்டும், அச்சங்கத்தின் தீ ராப்புக்கு சகல முஸ்லிம்களும் அ மைய வேண்டும், அமையாதவர் கள் வேத விரோதிகளென்றும் மூர்க்க குணமுள்ள குழப்பக் கா ரர்களென்றும் தீர்க்கப்பட வே ண்டும், ஏனைய விஷயங்கள மேற் படி சங்கத்தில் ஆலோசிக்கப்படு ம பொழுது அவற்றைக் குறித் துத்தம கருத்தை யசசங்கத்துக் குத் தெரிவிக்க நாடுகிறவர்கள் அ வ்வாறு நேரே முகாமுகமாய் அ ல்லது எழுத்து மூலமாய்த் தெரி வித்தற்கு விடங்கொடுக்கப் பட ல வேண்டும்.

இவ்வாறான வேதச சங்கம் ஸ் தாபிக்கப்பட்டு நடத்தப்படில் எ ம்மாத்திர நன்மை யுண்டாகு மென்பதை யொவ்வொருவரும் கிரகித்துக்கொள்வார்கள். அத ன் அங்கத்தவர்களா யிருத்தற்கு த்தகுமான கொழுமபிலுள்ள சி ல ஆலிம்களின் நாமங்களைத் தரு கின்றோம். அவை வருமாறு:—

கனம், செய்யது அபுசாவிஹ் இபுனு செய்யது அப்துல்லா மு ஷைகு மவலானா,

கனம் செய்யது அப்துல் றஸ் ஸாக்கு இபுனு செய்யது கலைமான் ஆலிம ஆசியார்,

கனம், இஸ்மாயிலெவ்வை ம ரைக்கா சின்னலெவ்வை மரைக் கார் ஆசியார் ஆலிம,

கனம், சாகிபுதரை அப்துல் லா ஆலிம,

கனம், உதுமாலெவ்வை மரை

க்கார் அகமதுலெவ்வை. மரை க்கார் ஆலிம,

கனம், மீராலெவ்வை மரைக் கார் அப்துல்ஹகுமான் ஆலிம,

கனம், சின்னலெவ்வை மரைக் கார் இஸ்மாயிலெவ்வை மரைக் கார் ஆலிம,

கனம், உமறு லெவ்வைமரைக் கார் செய்யது கலைமான் ஆலிம,

கனம், ஐதுதூஸலெவ்வை ம ரைக்கார் ஆசியார் நூறுதின் ஹா ஜியார் ஆலிம,

கனம், இஸ்மாயிலெவ்வை ம ரைக்கார் முகம்மது யூகபு ஆலிம,

கனம், முகிய்யத்தின்சாகிபு அ கமது லெவ்வை ஆலிம,

கனம், வாப்புலெவ்வை ஆலிம் சாகிபு அப்துல ஹமீது ஆலிம,

கனம் அ. க. செய்யது முகம து லெவ்வை ஆலிம் ஆசியா ர்,

கனம் தம்பிலெவ்வை ஆலிம்

கனம், ஆக செய்யது முகமம து மரைக்கார் ஆலிம,

கனம் ப. சு. அல்லாக்கு லெவ் வை ஆலிம்,

கனம், சு. லை. சதக்கு இபுரூகீ ம் லெவ்வை ஆலிம்,

கனம் சி. லு. முகம்மது இபு ரூகீம லெவ்வை ஆலிம,

கனம், பா. சு. முகம்மது உம று லெவ்வை ஆலிம,

கனம், நூ. கு. முகம்மது இபு ரூகீம லெவ்வை ஆலிம்,

நாம் மேலே காட்டிய வாரூஸ் ஷ்வார் வேதச்சங்கம் ஸ்தாபிக்கப் படித் தற்குச் சொந்தமான

வோர் பத்திரிகை வேண்டும். அ ச்சங்கத்தின் தீர்ப்புகளை வெளிப் படுத்தற்கும் வேறு விஷயங்களை

க் குறித்துப்பேசுதற்கும் ஓர் பத் திரிகை மேற்படி சங்கத்துக்கு

முக்கியமாய்த் தேவை. அப் பத்திரிகையின் அதிபராயிருந்து

அதனைத் தமிழில் அல்லது அற

புத் தமிழில் நடத்துதற்குத் தகுதியுள்ளவர்கள் மேற்படி ஆலிமகளு ளிருக்கின்றார்கள்.

மேலும் மேற்படி சங்கத்துக்கு வேர்ப்புத்தக சாலையும் வேண்டும். அதில் இஸ்லாமாக்கத்தைப் பற்றிய சித்தாபுகள் அதிகமாய் இருக்கவேண்டும். இப்புத்தக சாலையும் மேற்படி வேதப்பத்திரிகையை அச்சிடுதற்கு வேர் அச்சியந்திர சாலையும் பொது நிதியால் ஸ்காபிசுக்கப் பட்டலாம்.

மேலேகாட்டிய விஷயத்தைச் சர்வ முஸ்லிமகளும் ஆலோசிப்பார்களென்றும் எமது பத்திரிகையின் சநோதர பத்திரிகைகளான முஸ்லிமச்சேனும் இஸ்லாமித்திரனும் அதனை விசேஷமாகக் கவனிக்குமென்றும் நடப்பினரோம். மேற்படி சங்கம் ஓர் முடிந்த காரியமாகும்வரையில் அதைக்குறித்து எழுதவும் அதற்காய்வாழ்த்துக்கும் தீர்மானித்திருக்கின்றோம். வேதசங்கமிருக்கில் காலியில்லாததாலாக்கும் வருத்தம் ஒரு அளவுக்கு நீங்கியிடும.

இப்பத்திரிகையின் அதிபருக்கும் ஓர் ஆசியாருக்கும் விவாகச் சட்டத்தைப்பற்றி நடந்த சம்பாஷனை.

ஆசியார்—விவாகச் சட்டத்தைப்பற்றிய குழப்பம் அதிகப்படுகிறது. இது தங்களுக்குத் தெரியுமா?

பத்திராதிபர்.—யான் அறிந்திருக்கிறமட்டுக்கு யாதொரு குழப்பமில்லை. ஆகிலும் கொழும்பில் சில லெவ்வைமார்கள் தங்களுக்கு யேதோ பெரும் ஆபத்து சம்பவிக்கப்போகிறதென் தஞ்சிப்

பலரையும் கிளப்பி விடுகிறார்களென்று கேள்வி.

ஆசி.—கருவாத்தோட்டத்தில் கனர நெய்முகரைக்கார் ஆசியார் வீட்டில் கூட்டப்பட்ட சபையில் தாங்களுநிருந்தீர்கள்ல்லவா? அதில்கனம் ரகுமூதி ஆசியாரும் கனம் சின்னலெவ்வை மரைக்கார ஆசியாரும் முகம்மதியர்களின் விவாக சட்டத்தைப் பலபந்தப்படுத்துதற் கெதிராய்ப் பேசினார்?

பத.— இல்லை. ஒருவரும் விவாகமாய்ப் பேசவில்லை.

ஆசி.— விவாகச் சட்டத்தைப் பலபந்தப்படுத்தற்கு மேற்படி சபையில் தீர்க்கப்பட்ட காரணமென்ன?

பத.— விவாகம், தலாக்கு, பஸஹ் முதலிய விஷயங்களில் முஸ்லிமசுளாநிய நாங்கள் எங்கள் மார்க்கப் பிரமாணத்தின் படி நடந்து கொள்ளுதற்கு காரணியமுள்ள பிரிட்டிஷ் துரைத்தனத்தார் எங்களுக்கிடந் தந்திருக்கிறார்கள். மார்க்கப் பிரமாணத்தை நடத்துதற்கு அதிகாரமுள்ள காலி இத்கேசத்தில் இல்லாததால் லெவ்வை மார்களும் மற்றவர்களும் மேற்படி விஷயங்களில் தாம் நாடியவாரும் நடக்கிறார்கள். இதனால் எளிய முஸ்லிமகளுக்குப் பிரதானமாய்ப் பெண்களுக்குப் பல துன்பங்கள் நேரிடுகின்றன. இவற்றைத் தடுப்பதற்காய் மேற்படி விஷயங்களில் இஸ்லாமார்க்கப் பிரமாணமாயிருப்பதைத் திரட்டி யோர் ஓர்டினன்ஸாய் (சட்டமாய்) அமைக்கப்போகிறோம். அச்சட்டம் தற்போதுள்ள விவாகச் சட்டத்தைத்திருத்தும் சட்டமாய்க் கொண்டு வரப்படும். அது அரசாட்சியாரால் பாஸாக்கப்படின எல்லாக் கோடுகளிலும் நடத்தப் ப

டும், அப்பொழுது இஸ்லாமான வர்களின் விவாகம் தலாக்கு பஸஹ் ஆகிய வற்றை இஸ்லாமா ர்க்கச் சட்டத்திற்கு விசேதமா ய் நடத்தும் லெவ்வைமார்கள் விசாரணை செய்யப்படுவார்கள், விவாகத்தைப்பதிவதைப் பல பந்தப்படுத்துவதோடு தலாக்கு பஸஹ் ஆகிய வற்றைப் பதிவதையும் பலபந்தப் படுத்தப் படும், பதிவில்லாமல் அவை மார்க்கத்துக்கு நேராய் நடத்தப் பட்டனவோ அல்லவோ வென்று எவ்வாறழிகிறது.

ஆசி:—பதிவுக்குக் கடுத்தம போதாதா?

பத்:—கடுத்தத்தைத் திருத்திப் பலப்படுத்தவே நாங்கள் நாடுகி ன்றோம், கண்டகண்ட பேர்களை ல்லாம் கடுத்த மெழுதாமல் தத் துவ மெடுத்த லெவ்வை மார்கள் மாத்திரம் கடுத்தவெழுதவும் அ வ்வெழுத்தை யொவ்வொருவரு ம ஒவ்வொரு விதமெழுதாது சக லரும் ஒரே விதம் எழுதவும் அ வ்வெழுத்து வொரே பிரதியாய லெவ்வையிடத்தில் மாத்திர மி ராது இரண்டு பிரதியாய எழு தப் பட்டு ஒரு பிரதி லெவ்வை யிடத்திலும் மற்றப பிரதி அர சாட்சியாரிடமும் இருக்கவும் செ ய்யவே நாங்கள் நாடுகின்றோம், கடுத்தத்துக்கும் பதிவுக்கும் ரஜி னைருக்கும் இடையில் வித்தியா சமில்லை.

ஆசி:—ரஜிஸ்தர் செய்தவர்கள் தலாக்குச் சொல்ல அல்லது ப ஸஹ் செய்ய அல்லது இரண்டு கலியாண முடிக்கக்கூடுமா?

பத்:—இப்பொழுதிருக்கிற ரஜி ஸ்தர் சட்டத்தில் தலாக்கை அல் லது பஸ்கைப் பதிவு செய்ய ஏற் பாடினலை, விவாகத்தை மாத்திர ம் பதிவு செய்யலாம். நாங்கள் இ ப்பொழுதுண்டாக்க யோசிக்கிற

சட்டத்தில் தலாக்கு பஸஹ் ஆ கியகைகளைப் பதிவுவும் ஏற்பாடு செய்யப்படும், இப்பொழுதிருக் கிற சட்டப்படி வொருவன் எத் தனை கலியாணங்களுக்கும் பதிவு செய்யலாம், ரஜிஸ்தர் செய்யப் பட்ட விவாகத்தைத் தலாக்கைக் கொண்டு அல்லது பஸஹைக் கொண்டு பிரிப்பதற்கு இப்பொ ழுதிருக்கிற சட்டத்தில் யாதொ ரு தடையுமில்லை, அவ்வாறு அ னைக விவாகங்கள் பிரிக்கப் பட் டிருக்கின்றன.

ஆசி:—இப்பொழுதிருக்கிற ச ட்டத்துக்கும் தாங்கலும் தங்கள் நன்பர்களும உண்டாக்க நாடுகிற சட்டத்துக்கும் இடையிலுள்ள வி ததியாச மென்ன.

பத்:—இப்பொழுது இருக்கிற ச ட்டம் விவாகத்தை மாத்திரம் ப திவு செய்தற்கே, மேலும் பல வந்தமானதல்ல, பிரியமுள்ளவ ர்கள் தங்கள் விவாகங்களைப் பதிவு செய்கிறார்கள், மற்றவ ர்கள் பதிவு செய்கிறார்களில் லை, இப்பொழுதுண்டாக்க நாடு கிற சட்டம் விவாகத்தையும் த லாக்கையும் பஸ்கையும் பதிவுசெ ய்தற்கே, மேலும் அதன்படி நடக் க எல்லோரும் பலபந்தப்படுத்த ப படுவார்கள், இதுவே இரண்டு க்கு முள்ள வித்தியாசம்.

ஆசி:—அந்தச் சட்டம் உண் டாக்கப்பட்டால் லெவ்வைமார்க ளுக்கு ரஷ்டமுண்டாகுமா?

பத்:—நேராக நடக்கில் யா தொரு ரஷ்ட முண்டாகாது.. அ வர்களின் மரியாதை அதிகப்படு ம்.

ஆசி:—அவர்களுக்கு ஆககினை யுண்டாகுமா.

பத்:—இப்பொழுது கடுத்தம் லெவ்வைமார்களின் சொந்த ஆ ஸ்தியாயிருக்கிறது, அதற்கு அவ ர்கள் நாடியதைச் செய்யலாம்.

கிழிக்கலாம். திருத்தலாம். சுடலாம் வேறு விதமாய் அழிக்கலாம். இதற்காய் அவர்களைக் குற்றப் படுத்தச் சட்டமில்லை. அவர்கள் மஜிஸ்தர் லெவ்வை மார்களாகி விட்டால் மஜிஸ்தா பதிவுகளைக் காப்பாற்ற வேண்டும். அப்படி காப்பாற்றாமல் சேதப்படுத்தினால் அவர்கள் ஆக்கினை செய்யப்படுவார்கள். இந்த ஆக்கினை ஜனங்களின் நன்மைக்காய் விதிகப்பட்டிருக்கிறது.

ஆசி:— இப்பொழுது தாங்கள் நாடியவாராய் நடக்கிற லெவ்வைமர்கள் சட்டத்துக்கு விரோதஞ் செய்யில் ஆக்கினைக்குட்படவேண்டியதாய் வருமென்றஞ்சி மஜிஸ்தர் சட்டத்துக்குச் சம்மதியா திருக்கலாம் குற்றம் செய்த லெவ்வைமார்களை ஆக்கினை செய்ய வழியிருபது ஜனங்களுக்கு நன்மையாய் இருக்க அவர்களேன் மேற்படி சட்டத்துக்கு விரோதிக்கிறார்கள்?

பத:— அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயஞ் செய்து கொள்ளுதற்காய் அவ்வாறு விரோதிக் கிறார்கள்.

ஆசி:— நீங்கள் இப்பொழுது இச்சட்ட விஷயத்தில் என்ன செய்திருக்கின்றீர்கள்.

பத:— இலங்கையில் பலவூர்களிலு முள்ள லெவ்வைமார்களினதும், சங்கங்களினதும், மற்றும் முஸ்லிம்களினதும் கருத்துகளை யிச்சட்டத்தைப் பல பந்தப்படுத்துகிறதைக் குறித்தும் அதிகலமைக்க வேண்டிய பிரமாணங்களைக் குறித்தும் தங்களுக்கு கறிவிக்கு மாறு கடிதங்களைக் கொண்டு கேட்டிருக்கின்றோம்.

ஆசி:— இனிமேல் என்ன செய்யீர்கள்.

பத:— இம்மாதம் 31 ந்திகதிக்குப் பின் நாங்கள் பெற்றுக் கொ

ள்ளுந் மறுமொழிகளை யோசித்து அச்சட்டத்தைப் பலபந்தப்படுத்துதற்கு நியாயமான தடையிருப்பதை நாங்களறிந்தால் அதைப் பலபந்தப்படுத்த முயற்சி யெடுக்க மாட்டோம். நியாயமான தடையில்லாதிருக்கில் முயற்சி யெடுப்போம்.

ஆசி:— என்ன முயற்சி யெடுப்பீர்கள்?

பத:— எங்களுடைய சபையிலுள்ள லாயர்மார்களையும் ஆலிம்களையும் வேறு சிலரையும் ஒர்ஸப்கொயிற்றியாய் ஏற்படுத்தியோர்சட்ட மெழுதும்படி கற்பிப்போம். அச்சட்டத்தில் விவாகம் தலாக்கு பஸஹ் ஆகியவைகளைக் குறித்த இஸ்லாமார்க்கப்பிரமாணங்களும் எங்களின் சாதி வழக்கங்களுள் தேவையானவைகளும் தரப்படும். அச்சட்டம் எங்கள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு இங்கிலீஷிலும் தமிழிலும் அச்சிடப்பட்டு அச்சன் பிரதிகள் இலங்கை முஸ்லிம்களுக்குள் பரப்பப்படும். பின்பு கொழும்பில் கூட்டப் படுகிற இலங்கை முஸ்லிம்களின் பொதுச்சபையில் மேற்படி சட்டம் ஆலோசிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தேசாதிபதி அவர்களுக்கும் சட்ட நிருப்பண சங்கத்துக்கும் அனுப்பப்படும்.

ஆசி:— இதற்குச் சிலகாலஞ் செல்லும். நீங்களனுப்புகிற சட்டத்தை அரசாட்சியார் ஏற்றுக் கொள்வார்களா?

பத:— அதை யவர்கள் ஏற்றுக் கொள்வார்களென்று திட்டமாய்ச் சொல்லக் கூடாது. ஆகிலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாதிருப்பதற்கு நியாயமிருக்க மாட்டாது. எங்களுக்கு எங்கள் மார்க்கப்படி நடந்து கொள்ள விடந்தந்

திருக்கிற அரசாட்சியார் எங்கள் மாரகச் சட்டங்களை யேன் அவர்களின் நியாயப் பிரமாணங்களாகக் கூடாது?

ஆசி:—இந்தச் சட்டம் இயற்றப் பட்டபிறகு எப்பொழுதாவது மாப்பிள்ளையும் பெண்ணும் மஜீஸ்மர் கந்தோறுக்குப் போக வேண்டியதாய் வருமா.

பத்:—மஜீஸ்மா சட்டம் எங்களுக்குப் புதிதானதல்லவே. 18 வருடக்காலமாய் அச்சட்டம் இத்தேசத்திலுண்டாயிற்று வருகிறது. ஆபிரக்கணக்கான முஸ்லிம்கள் தங்கள் விவாகங்களை மஜீஸ்மர் பண்ணி வருகிறார்கள். எந்தப் பெண்ணும் மாப்பிள்ளையும் மஜீஸ்மர் கந்தோறுக்குப் போனார்கள்? கலியாணக் களரியில் வேதச் சடங்குகள் முடிந்த பிறகு லெவ்வைமார்கள் தங்கள் புத்தகங்களில் விவாகத்தைப் பதிய (மஜீஸ்மர் செய்ய) வேண்டுமென்றிருக்க இப்படியே இவ்வளவு காலமும் நடந்து வந்திருக்க இதைச் சகல முஸ்லிம்களுக்கும் சட்டமாக்க யோசிக்கும் பொழுது மஜீஸ்மர் கந்தோறுக்கு ஜோடியில் போக வருமென்று சொல்லுகிறவர்கள் புத்தியுடையவர்களா? சில தந்திரிகள் இவ்விதம் பேசி அறிவில்லாத மனிதர்களை யேமாற்றுகிறார்களென்று துக்கத்தோடு அறிகின்றோம்.

ஆசி:—ஒருவேளை அரசாட்சியார் சட்டம் பலபந்தப்படுத்தப் பட்ட பிறகு அவ்விதம் கட்டளை செய்யக் கூடாது?

பத்:—முஸ்லிம்களின் அல்லது வேறு சாதிகளின் மார்க்கத்துக்கும் வழக்கத்துக்கும் விரோதமாய் அரசாட்சியார் சட்டமியற்றத்தவமில்லாதவர்களல்ல. ஆகிலும் அப்படிச் செய்யுங்காலத்தில அவர்கள் கொடுமையுள்ளவர்கள்

ளாவார்கள். எங்களைக் கொடுமையாய் நடத்த அவர்களுக்கென்ன தேவையிருக்கிறது. இதுகாலம் முஸ்லிம்களை இரக்கத் தோடும் நீதியோடும் நடத்தி வருகிற அரசாட்சியார் விவாகச் சட்டம் பலபந்தமாக்கப் பட்டவுடன் எங்களுக்கு அநீதி செய்கிற கொடுமைக்காரர்களாய் மாறி எங்கள் பெண்களை ஜோடியில் மஜீஸ்மர் கந்தோறுக்குப் போகும் படி கட்டளை பண்ணுவார்களென்றெண்ணுகிறது பேதமையல்லவா?

ஆசி:—உங்கள் சங்கத்தின் அங்கத்தவர்களுள் அதிகப்பற்றானவர்கள் இந்த விஷயத்தை நிறுத்திவிட யோசித்தார்களாயின் யாது நடக்கும்.

பத்:—அவர்களவ்வாறு யோசிப்பார்களென்று யான் நம்பவில்லை. ஆகிலும் அவர்க ளவ்வாறு யோசித்தால் தற்போதெடுக்கப்படுகிற முயற்சி நின்று விடக்கூடும். இம்முயற்சி தடுக்கப் படுமாயின் வேறொரு காரியம் அகத்தியம் தேவையாகி விடும்.

ஆசி:—அது வென்ன காரியம்?

பத்:—மட்டே மஹத்தியா, முதலியார் முதலியவர்கள் நியமிக்கப்படுவதுபோல் முஸ்லிமான காரி அல்லது தலைமை அரசாட்சியாரால் ஏற்படுத்தப் பட்டு அவரைக் கொண்டு இஸ்லாமார்க்கச் சட்டத்தை அரசாட்சியார் உரிமை வேற்றி வருவதே.

ஆசி:—அவ்வாறு அரசாட்சியார் காரி அல்லது தலைமை நியமித்தற்கு யாதுசெய்ய வேண்டும்.

பத்:—அதைப் பிறகு யோசிப்போம்.

ஆசி:—தாங்கள் இந்தமுட்டுச் செய்திகளை யெனக் கறிவித்ததற்காகத் தங்களுக்கு நன்றி கூறுகின்

மேன், கந்தாரிவிடு, விருந்து விடு, கஸீயாண விடு முதலிய விடங்களிலுள்ள பேசப்படுகிறதைக் கேட்கும்பொழுது அறிவில்லாத மனிதர்கள் பொருமையும் குரோதமுமுள்ளவர்களால் அநியாயமாய் ஏமாற்றப்படுகிறார்களென்று தெரிய வருகிறது. தங்கள் மீதுமபாவமான அவதூறுகளைச் சிலர் சுமத்துகிறார்கள். தங்கள் தங்களுள் நயக்கருதியே பிரயாசப்படுகிறீர்களாம்.

பத:—தாமாய் வேண்டுமென்று ஏமாற்றப்பட்டுக்கெட்டுப்போக நூடுகிற மனிதர்களுக்கு நன்மைசெய்ய வொருவராலும் கூடாது, அவர்களுக்கு அல்லா குத்த ஆலா நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும். எம்மை நிந்திக்கிற மனிதர்களைக் குறித்து நாம் குறை கூறவில்லை. யாம் அவர்களுக்கு வெட்டப்படுகிற மாததைப்போல் இருக்கின்றோம், அம்மாமகீழே விழுக்கிற வரையில் அதை வெட்டுகிறவனுக்கு நிழலைக் கொடுப்பது போல யாம் எம்சாகிய தவர்களுக்காய் உழைக்கின்றோம். இது வொருபாஷிடுக்கடகும். புறவின்சியல் றஜிஸ்கிரார் கனம், நெய்முமைரைக்கார ஆசியார் அவர்களுக்கெழுதிய கடிதத்தில் “ ஒர் வாலிபெப் பெண்ணுக்குப் போலியான விவாகம் நடத்தப்பட்டு அவள் கர்ப்பினியானவுடன் கைவிடப்படுகின்றாள், அப்பொழுது அவளின் விவாகத்தை நடத்திய மனிதன் லெவ்வையல்ல வென்று அறியப்படுகின்றான் ” என்று சொல்லப்பட்டிருப்பதை இவ்வூர் முஸ்லிம்கள் கவனித்தார்களா. அது கல்முனையில் நடந்த தாதலால் தாம் அதைக் கவனிக்கவேண்டியதில்லை யென்று சொல்லவார்களாயின் கொழும்பு மறு

தானையில் லெவ்வையல்லாத சிலர் புதிதாய்ச் சில கடித்தங்களெழுதி யிருக்கின்றதைக் கவனிப்பார்களாக, பள்ளி வாசல் லெவ்வையமார்களை இப்பொழுது கடித்த மெழுதுகிறார்கள். இன்னும் சில காலத்தில் பல பேர்களும் எழுதுவார்கள். எளிய முஸ்லிம் பெண்கள் போலிக்கலியாணங்கள் நடத்தப்பட்டுக் கள்ளக் குணமுள்ள துஷ்டர்களின் தூராசைக்குப் பரியாவார்கள். அப்பெண்கள் கைவிடப்படுவதையும் அவர்களை விவாகஞ் செய்தவர்களை நீதிக்குக் கொண்டுவரக் கூடாதிருப்பதையும் காண்கிற அரசாட்சியார் கடினமான சட்டங்களை யிறற்றத் துணிவார்கள். அப்பொழுது முஸ்லிம்களின் தன்மை மிக்க நிந்தையுள்ளதாயிருக்கும். இதைத்தான் யாம் அஞ்சுகின்றோம்.

صحیح بخاری



ஸஹீஹ் புகாரி.

கனம். முகிய்யத்தின் சாகிபு அகமது லெவ்வை ஆலிம்சாகிபு அவர்களால் முஸ்லிம் பாதுகாவலனுக்காய் விசேஷமாய் மொழிபெயர்க்கப்பட்டது.

ஸஹீஹ் புகாரி மொழிபெயர்ப்பைத் தாமுன் அதன் ஆக்கியோரது நாமதேய முதலானவைகளைப் பற்றிச் சுருக்கமாய் இரண்டொருவரிகளை இங்கு தருகிறேன். புகாரி றளியல்லாகு அன்கு அவர்களது நாமம் அபு அகுதி

ல்லாஹி முகம்மது, அவரது தகப்பனர் இம்மாயில், அவரின் தகப்பனர் இபுரூகீம், அவரின் தகப்பனர் முகீரூ. அவர்கள் 194 ம் வருடம் சவ்வால் மாதம் 13ந் திகதி வெள்ளிக்கிழமை அன்று அல்லது அதனிரவு "புகாரா" வின் கண் பிறந்து 256 ம் வருடம் நோன்புப் பெருநாள் சனிக்கிழமை யிரவு வுபசுத்தாகினர். இதற்கிடையில் 13 நாள் குறைய 62 வருஷம் ஜீவித்திருந்தார்கள். ஏறத்தாள அறுநூறுபிரம் ஹதீதகளிலிருந்து 16 வருஷத்துக்குள் இந்த ஸஹீஹைத்தெரிந்து வெளிப்படுத்திவைத்தேன் என்றும், ஒரு ஹதீதையாவது சூறித்து இரண்டு மக்க ஆத்துத் மதாழுத பின்னரே அல்லாமல் இதில் அமைக்கவில்லை யென்றும் அவர்கள் சொல்லியிருப்பதாக வரப்பட்டிருக்கின்றது.

மகாகிருபையும், தயாளமுமுள்ள அல்லாவின் திருநாமங்கொண்டு,

நூஹு நபிகடும் அவர்கட்குப் பின்னுள்ள மற்றைய நபிகட்கும் "வஹி" அறிவித்தது போலவே உமகட்கும் "வஹி" அறிவித்தேன் என்று வல்ல நாயன் திருவுளம் பற்றியிருக்க நபிநாயகம் அவர்கட்கு "வஹி" வந்த தொடக்கம் எவ்வாறு?

ஹுமைதியென்பவர் எங்கட்கு செய்திசொன்னார். அவர் சொல்லுகிறார் ஸுப்ப்யான் எங்களுக்குச செய்தி சொன்னார். அவர் சொல்லுகிறார் எஹ்யா இபுனு ஸபீதல் அன்னாரி எங்கட்கு செய்தி சொன்னார், அவர் சொல்லுகிறார் முகம்மதிபுனு இபுரூகீமுத்தயிய்யி எனக்கு செய்தி அறிவித்தார், அவர் சொல்லுகிறார் அல்கமத்திபுனு வக்காஸில லீதிய்யி என்பவர் உமற்புனுல் கத்தாபு நளி

யல்லாகு அன்கு மின்பர் மீதிருந்து சொல்லக் கேட்டேன் அவர்கள் சொல்லுகிறார்கள் நபிநாயகம் சொல்ல நான் கேட்டேன், எல்லா அமல்களும் எண்ணக்களைக்கொண்டு நிறைவுறும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் "நிய்யத்து" வைத்ததே உண்டாகும், ஒருவரின் நாட்டம் துன்யாவைப் பற்றியிருந்தால் அதை அவன் பெற்றுக்கொள்வான், அல்லது பெண்ணைப் பற்றியிருந்தால் அவளை விவாகம் பண்ணிக்கொள்வான், ஆகவே அவனுடைய நாட்டம் எத்தகையிவிருந்ததோ அத்தகையே நிறைவுறும்.

மாலிக்கென்பவர் ஹிசாமிபுனு உறுவாவைத்தொட்டும் அவர் தங்கள் தகப்பரைத் தொட்டும் அவர் ஆயிசா நாயகி அவர்களைத் தொட்டும் எங்கட்கு செய்தி அறிவித்தார் ஹிசாமுடைய மகன் ஹருதென்பவர் நபிநாயகம் அவர்களைப்பார்த்து அல்லாவுடைய மருலே "வஹி" உங்கட்கு எவ்வீதம் வருகின்றதெனக்கேட்ட வினாவுக்கு, சிலநேரம் மணியின் ஓசையைப்போல் வரும் அது மிக்க கடுமையானதாயும் என்னை வருத்தப் படுத்திப் போடுவதாயுமிருக்கும் நான் அதைப்பாடம்பண்ணிக்கொள்வேன். சிலநேரம் ஒரு மனிதனைப் போல் அந்த மலக்கு வந்து என்னை பேசுவார். அவர் சொல்வதை நான் பாடும் பண்ணிக்கொள்வேன் என்று நாயகம் விசை - பகர்ந்தார்கள். குளிர் கரோமான ஓர் தினத்தில் நாயகமவர்கட்கு "வஹி" வந்தது. அதனியத்தம், வருத்தப்பட்டவர்களாகவும், அவர்களது நெற்றி வெயர்த்ததாகவுமிருக்க நான் அவர்களைக் கண்டேன் என்று ஆயிசா நாயகி சொல்கிறார்கள்.

புகாரின் மகன் எஹ்யா எங்க ட்கு செய்திசொன்னார். அவர் சொல்கிறார். உகைலத்தொட்டி ம் லைது எங்கட்குச செய்தி சொன்னார். அவர் இபுனு சிஹாபைத் தொட்டிம் அவர் ஸஹாபரின் மகன் உறுவாவைத் தொட்டிம் அவர்கள் சொன்னார்கள் மருஹுல்லா அவர்கட்கு “வஹிபின்” தொடக்கமாகிறது நித்திரையிற் சரியான கணவாயி, நந்தது. கிழக்கு வெளுத்த பிரகாசம்போலவே யன்றி ஒரு கனுவையும் அவர்கள் காணவில்லை. அதன் பின்பு தனித் திருக்குதல் நாயக மவர்கட்கு உவப்பாக்கப் பட்டது. அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் செல்ல முன் பல இரவுகளாக “ஹிஹு” மலைக் குகையின் கண்ணை தனித் திருந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்காக போஜனங்களையும் சேகரித்துக் கொண்டார்கள். பின்பு கதீஜா நாயகியிடம் மீண்டும் வருவார்கள். வஹி. வரும் வரையும் நாயகமவர்கள் “ஹிஹு” மலையின் குகையில் இருப்பதற்கு முன் போலவே போஜனங்களை சேகரம் பண்ணிக் கொண்டார்கள். ஒருபோது, அந்த மலக்கு நாயகமவர்களுக்கிடையே ஒதுமென்று சொல்ல நான் ஒதியவனல்லையென்று அவர்கள் பகா, என்னைப் பிடித்து வருத்தம் உண்டு படும் வரையும் நசுக்கி பின்பு விட்டு பெயர்ந்தும் ஒது மென்றார். நான் ஒதியவனல்லையென்று மாறுத்தரம் பகர்ந்தேன். இரண்டாம் முறையும் என்னைப் பிடித்து வருத்தம் உண்டு படும் வரையும் நசுக்கி பின்பு விட்டு ஒது மென்றார். நான் ஒதியவனல்லையென்றேன். மூன்றாம் முறையும் என்னைப் பிடித்து வருத்தம் உண்டு படும் வரையும் நசுக்கி பின்பு விட்டு “இஹு உபிஸ்மி

மப்பிக் கல்ல. தீகலக். கலக்கல் இன்ஸான மின் அலக், இஹு உவற ப்புக்கல் அஹம்” என்று சொன்னார். இதன் பொழிப்பு, பல படைப்புகளையும் படைத்த உமது நாயனின் திரு நாமத்தைக் கொண்டு ஒதும், இரத்தக் கட்டிகளில் நின்றும் இன்ஸானப் படைத்தவன். ஒதும் உமது நாயன் மிக சங்கையானவன், என்பதேயாம். அத்தோடு நாயகமவர்கள் மனத்துருமாபியவர்களாய் கதீஜா நாயகி அவர்களிடம் மீண்டும் போய்ப் புகுந்து என்னைப் போர்த்துவர்கள் போர்த்துவர்கள் என்று சொல்ல, அவர்களை விட்டு அந்த திக்கம் நீங்கும் வரையும் போர்த்திவைத்தார்கள். அதன் பின் கதீஜா நாயகி அவர்கட்கு “இந்தச் சமஸ்காரத்தை நாயகமவர்கள் சொல்லி நான் பயந்தேன் என்றும் சொன்னார்கள். அப்போது கதீஜா நாயகி அவர்கள் அல்லாஹுட்கு ஆலா நிச்சயமாய்த் தங்களை ஒரு போதும் பங்கப் படுத்த மாட்டான். தாங்களோ கற்றத்தவர்களைச் சேர்ந்தும் வருத்தங்களைச் சுமந்தும், இல்லாதவனுக் களித்தும், விருந்தாளிக்கு விருந்துண்ணச் செய்தும், பல இடுக்கண்பட்டவர்கட்கு உதவி புரிந்தும், நடந்து வருகிறீர்கள் என்று சொல்லி, வறக்கத்திபுணுநல்பலிடம் நாயகம் அவர்களை கதீஜாநாயகி அழைத்துச் சென்றனர். அவரோ ஜாகிலிய்யாவின் காலத்தில் நஸ்ரூனிமார்க்கமாகவும் அபுரூனி பாஷையை எழுதுகிறவர்களாகவும் துன்ஜில் வேதத்தை அபரூனிப்பாஷையைக் கொண்டு மொழிபெயர்க்குகிறவர்களாகவும் சிலகாலமிருந்து பின்னர் வயது சென்ற பெருங்கிழவராயும் கண்ணொளி மங்கிய குருடராகவுமிருந்தனர். அவ

ர் கஜீஜா நாயகத்தினது தந்தையின் சகோதரன் மகன். ஆதல் பற்றின தகப்பனினது சகோதரர் மகனே என்று கஜீஜா நாயகி அவரை விழித்து உம்முடைய சகோதரர் மகனிடம் என்ன வென்று கேளும் என்று சொன்னார்கள். அப்போதவர் நாயகமவர்களைப் பார்த்து என் சகோதரர் மகனே! நீர் கண்டதென்ன வென்று கேட்க நபிராயகம் அவர்கள் நடந்த காரியாகருமங்கள் யாவற்றையும் அவரிடமுஞ் சொன்னார்கள். அப்போது நாயகமவர்கட்கு வறக்கத்தென்பவர் இவர்தான் ஜிபுரீலாயிருக்கும். மூலா நபி அளவிலும் இவரைத்தான் அல்லாஹுத்த ஆலா இறக்கிவைத்தான் என்று சொல்லியும், நானே கூடிய பெலசாலியாயிருக்கவேண்டுமே உம்மை உம்முடைய கூட்டத்தார் வெளிப்படுத்தும் நேரத்தில் நான் ஜீவித்திருப்பவரையிருக்கவேண்டுமே, என்று சொன்னார். அதற்கு நம்முடைய கூட்டத்தார் என்னை வெளிப்படுத்தி வைப்பார்களா? என்று தருவல்லா வினவ ஆம் நீர் கொண்டு வந்ததைப்போல் ஒரு மனிதன் கொண்டு வருவதில்லை அவன் பகைக்கப்பட்டே அல்லாமல் என்று சொல்லி, உம்முடைய நாள் எனக்கு எத்தமாயின் பலமான உதவியாக உமக்கு நான் உதவி செய்வேன் என்றும் சொன்னார். அதன் பின் வறக்கத்தென்ப பர் மரணமடைந்தார். வஹ்யும் நின்று விட்டது.

இன்னும் வரும்.

அலதின் பேயின்

கதை.

(முன் தொடர்ச்சி.)

சென்ற பத்திரிகையில் அலதின் பேயின் இரு ஏவற்காரர்களும் கோபுரத்திலிருந்து தப்பியோடியோர் விடுதி வீட்டில் இரவிறம்நி நித்திரை செய்தது வரையிற் சொன்னோம், நிந்தக.

ஒருநாள் பிற்பகல் ஓர் நிழலுள்ள தானத்தில் இரண்டு மனிதர்கள் புற்றரையில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். ஒருவன் மற்றவனுக்குத் தூரத்திலிருந்தான் அவன் மரியாதைக்காய அப்படிச் செய்தானென்றுதோன்றிற்று இருவரும் கரிலா கள்ளர்களின் உடை தரித்திருந்தார்கள். ஆகிலும் ஒருவனுடைய வுடை மற்றவனுடைய வுடைபைப் பார்க்கிலும் பெறுமதியுள்ளதாயிருந்தது. இவர்களைப்பற்றிய விரகசியத்தை யாரும் மறைக்கவேண்டிய தேவையில்லை. ஆதலால் அவர்களுள் மேலானவன் கைரிகர்மான் என்றும் கீழானவன் காஸி யென்றும் தெரிவித்து விடுகின்றோம். இந்தப் பெரும் வல்லமையுள்ள கைரிகர்மானே தூணர் என்ற வரலிபன் கோகேஸஸ் மலைகளின் மத்தியில் ஓர் காட்டில் சந்தித்த தலைவனென்பதை வாசிப்பவர்கள் மறந்துவிடார்களென்று நம்புகின்றோம்.

ஆனால் இப்பொழுது கைரிகர்மான் காஸியோடு சாய்ந்து கொண்டிருக்கின்ற தானம் மேற்படி காட்டிலிருந்து தூரமானது. அவர்களின் பக்கத்தில் அவர்களின் துப்பாக்கிகளிருந்தன. சமீபத்தில் அவர்களின் குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவர்கள் தனிமையாயிருந்தார்கள். அவர்கள்

க்குதங்கியிருப்பதற்கு யாதும் முகாதம் காணப்படவில்லை. அங்கு கூடாடகனிருக்கவில்லை. கைரிகர்மான் அழகிய முகத்தில் உறக்கமான தோற்ற முண்டாயிருந்தது. அதனால் அவன் நாடியவிகம் காரியங்கள் சம்பவிகக வில்லையென்ற வெண்ணம் அவன் மனத்திலுண்டாயிருப்பதாய்த் தோன்றிற்று. காஸி கலக்கப்பட்டவனாக தோன்றினதால் அவன் தன்னஜமானால் முன்போல உயர்வாய் மதிக்கப்படவில்லை பெண்டுகு விளங்கிற்று. இருவரும் சம்பாவித்து விட்டு கொஞ்ச நேரம் மெளனபாயிருந்தார்கள். பின்புகைரிகர்மான் கோபத்தோடு திரும்பவும் கீழ் வருமாறு சம்பாவிக்கத் துவகினன்.

கைரிகர்மான்.— காஸியே இவைகளைல்லாம் எனக்கு வேர்க்கனவாய்த் தோன்றுகின்றன வென்று யான் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. நீயும் இன்னும் ஐந்து பேர்களும் மூன்று உதுமானியர்களால் தோல்வியாக்கப்பட்ட செய்தியை நீ சொல்லும் பொழுது நான் விழிப்போடிருந்தேனென்று இப்பொழுது நிச்சயித்துக் கொள்ளக் கூடாதிருக்கிறது.

காஸி.— நீங்கள் துப்பாக்கிகளைக் குறித்து எங்களுக்குத் தந்த கட்டளையே துவக்கத்திலிருந்து மோசத்தை வருத்தியதென்று நான் தங்களுக்கு விளக்கப்படுத்தியிருக்கின்றேன்.

கைரிகர்மான்.— அப்படியாயின நீ துப்பாக்கிகளைப் பாவிக்க வேண்டும். உயிரோடாவது உயிரில்லாமலாவது அலதீன் பேயைக் கொண்டு வரும் படியே நான் கற்பித்தேன். அவரை யோர் மறியற்காரனாய் என்னிடம் கொண்டு வருவதை யான் அதிகமாய்

த் தெரிந்து கொண்டேனென்று நான் உனக்குத் தெரிவித்தேன். ஏனென்றால் அவர் எனக்கு யாதொரு தீங்குஞ் செய்யவில்லை. மெய்யாகவே அவரையான் எனது ஆயிரில் காணவு மில்லை. யான் சத்தப் பிரியமுள்ள கொலைகாரனல்ல. யான் போதுமான காரணமின்றி யொரு மனுஷனின் சீவியத்தைப் பவியாக்க விரும்பினவனல்ல. ஆகிலும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டிய விடத்தில்—

காஸி, அவனின் பேச்சைத் தடுத்து, கேளும், கப்றனே, எங்களுடைய ஆட்களுட் சிலர் துப்பாக்கியைப் பாவிர்தார்கள். ஆகிலும் பித்தி விட்டார்கள். அவர்கள் காயப்பட்டார்கள். ஆதலால் ஓடி விட்டார்கள். அவர்கள் யுத்தம் நடந்த தானத்துக்குச் சம்பமான விடத்தில் ஓர் குகையிலிருக்கின்றார்கள். அவர்களுக்கு யான் துணையனுப்பி இருக்கின்றேன். நானே இதற்கு முன் எப்பொழுதாவது அனுபவியாத வருத்தத்தை யனுபவித்தேன். நான் கஷ்டத்தோடு தப்பி இருக்கின்றேன். ஆகிலும் தூரத்தில் வைத்து அலதீனைத் துப்பாக்கியாற் சுட்டு விழுத்தற்கு எனக் கொண்ண முண்டு பட்டது. அதிலும் யான் தவறி விட்டேன். ஆகிலும் தகுதியுள்ள கப்றனே நான் தவகனோடு சேர்ந்த பிறகு இதுவே யான் அடைந்த முதலாவது அபஜயம். இதற்காய் நீங்கள் போதிய அளவு என்னைக் கண்டித்திருக்கின்றீர்கள் என்று கூறினன்.

கைரிகர்மான் ஆழமாய்ச் சிந்தித்துக் கொண்டிருந்தா னன்றி யுத்தாஞ் சொல்லவில்லை.

காஸி.—கீர்த்திபெற்ற கப்றனே இந்தத் தோல்வியின் இழி

வை யான் அதிகமாய் அனுபவிக்கின்றேன். நீர் அலதனைக் கொண்டு செய்ய நாடுகிற காரியத்தைச் செய்து முடித்தபின்பு யான் அவரை யென்னோடு யுத்தஞ்செய்தற்குக் கேரபமுட்டுவேன். எனது கணயதனாக் குண்டான கறையை யான் அந்த வாலிப உதுமானியரின் இரத்தத்தில் கழுவிவிடாத பகைத்தில யான் இனிமேல் ஓர்தைரியமுள்ள கரிலாவாய் எனது தீலையை யுயர்த்தக்கூடாது. ஆகிலும் பெரிய கபற்றனை தயகளுடைய கருத்தை நிறைவேற்றாதற்குச் சொற்ப தடையே யுண்டாயிருக்கிறது. சந்தேகமின்றி இதற்கு முன்னமே அலதின் எய்களாட்களால் மறியறகாராய்ப் பிடிக்கப்பட்டிருப்பார்.

கைரிகர்மான்.— இந்த விஷயத்திலும் எனக்குச் சந்தேகமுண்டாயிருக்கிறது. நீ நம்புகிற விதமாயும் நீ வாக்குப் பண்ணுகிற விதமாயும் காரியம் நடந்திருக்கில் இதற்குமுன்னமே எங்களுக்குச் செய்திவராத காரணமென்ன? மீரகா துரைசானியோ வாசான செய்திகளை யனுப்புதற்குத் தாமதிக்கமாட்டார்.

காஸி.—அந்தச் செய்தி யனுப்பப்படத் தாமதப் பட்டதற்குத்தக்க சியாயம் இப்பொழுது தெரிவிக்கப்படுமென்பதிற சந்தேகமின்று. ஏனென்றால் முழுக்காரியமும் தக்கவாறு வொழுங்கு செய்யப்பட்டிருப்பதால் அதில் அபஜயமுண்டாக வழியில்லை.

கைரிகர்மான்.— ஆ! நாங்கள் துப்பாக்கியையும் வானையும் எறிந்துவிட்டுத் தந்திரங்களையும் துணுக்கமான உபாயங்களையும் செய்யப் போகும்பொழுது புத்தியையழிந்துவிட்டோம் என்று யான் எண்ணுகின்றேன், இவ்விதமான

யுத்தவொழுங்கை யான் கற்றவனல்ல.

காஸி:—ஆகிலும் கபற்றனை, அவ்வொழுங்கின் விவரங்கள் நன்றாய்த் திட்டப்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் உங்களுக்கு அவற்றை முன் தெரிவித்தபொழுது நீங்கள் கவனமாய்க் கேட்கவில்லை. ஆதலால் நீங்களிப்பொழுதும் அவற்றை விளங்கிக் கொள்ளாதிருப்பது ஆசசரியமல்ல.

கைரிகர்மான்:—இந்தப் பெறுமதியான காரியத்தை யெவ்வாறொழுங்கு செய்திருக்கின்றென்று சொல். இது வுனது சென்ற தோல்விக்கு ஈடு செலுத்தத்தக்கதல்லவா. உனது கதை யெனக்கு நம்பிக்கையைத் தருமென்று நம்புகின்றேன். ஆகிலும் இப்பொழுதோ அந்நம்பிக்கை யெனக்குக் கிடையாதென்று அறிக்கையிட வேண்டியதாயிருக்கின்றது.

காஸி:—அந்த விபரங்களைச் சொல்ல முன் யான் அடைந்த தோல்வியைக் குறிக்கவேண்டியதாயிருக்கிறது. அதைக்குறித்துத் தாங்கள் உதாரமற்ற தன்மையில் அவசிய மின்றிப் பலமுறை பேசியிருக்கின்றீர்கள்.

இவ்வாறு தனக்குக் கீழ்ப்பட்டவன் அவமதிப்பாய்ப் பேசியது கைரிகர்மானில் கோபத்தையுண்டாக்கிற்று. அவன் காஸியை இறுமாப்போடு உற்றுப் பார்த்தான்.

காஸி:—யான குற்றஞ் செய்திருக்கில மன்னிப்புக் கேட்கின்றேன். இனியான் காரியத்தை விளக்கிக் காட்டுகின்றேன். யுத்த முடிந்த பிறகு யான் காயப் பட்ட இரண்டு ஆட்களோடு ஓடிவிட்டேன், அவர்களை யோர் குகையில் இருத்தி விட்டு யான் என்னைத் தொடர்ந்து வருபவர்கள் பிடி

க்கக் கூடாத விதம் கதியாய் என துருதிரையை நடத்திக் கொண்டு சென்றேன். ஆகிலும் உதுமானியர் என்னைத் தொடரவில்லை. அவர்கள் தாமடைந்த வெற்றியோடு மனரம்மியமாணர்கள், லேடி மிரா கோபுரத்துக்குப் போகின்ற ரொன்றும் அவர் தமது இனத்தவர்களைச் சந்தித்து விட்டு வரும் வழியில் அந்த கோபுரத்திற் நங்கு வாரொன்றும் யான் ஏற்கனவே கேள்விப் பட்டிருந்தேன். நீர் செய்கின்ற வேலைகளுள் வேடி மிரா சந்தோஷத்தோடு கூடிச் செய்யாத வேலை யாதொன்றுமில்லை யென்றும் யான் அறிவேன். ஆதலால் லேடி மிரா போர்கிற வழியில் நான் அலதினைச் செலுத்தி விடுவேனாயின் அவரை அம்மாது நந்திரமாய்க் கோபுரத்துக்குக் கொண்டு பெயர் அங்கு அவரை யான் தங்களைச் சேர்ந்து தாங்கள் தருகிற ஆட்களை யான் அந்த புதுமானிய தலைவரையும் அவரின் ஏவல் காரர்களையும் பிடித்தற் கனுப்பும் வரையில் நிறுத்திக் கொள்வாரென்று எண்ணினேன்.

கைரிகர்மான்:—அந்த வொருங்கு நன்றாய் யோசிக்கப் பட்டிருக்கிறது. அதை நிறைவேற்றுகிறது—

காஸி:—கேளும், கீர்த்தி பெற்ற கப்தனே, பாக்கியுள்ள செய்தியை, நான் நாட்டவனைப் போலுத்திக் கொண்டு மூன்று வழிகள் பிரிகின்ற வோர் தானத்திலிருந்தேன். பிரயாணிகள் அந்தத் தானத்தில் எவ்வழியால் போகிற தென்று விசாரிப்பார்க ளென்ற நம்பிக்கையெனக் குண்டாயிருந்தது. நான் நம்பி இருந்த படியே காரியம் சம்பவித்தது. நான் ஏற்கனவே லேடி மிராவும் அவருடைய ஏவற்காரர்களும் சயனி

த்திருக்கிறதாய் நிச்சயப் படுத்திக் கொண்ட விடத்துக்குச் செல்லுகிற வழியை யவர்களுக்குக் காட்டினேன். நான் அவசரமாய் லேடி மிராவைக் கண்டு பேசிய பொழுது நான் தெரிவித்தவொழுங்குக்கு அவர் சம்மதித்தாரென்று யான் தங்களுக்குத் தெரிவிக்கவாவேண்டும்.

கைரிகர்மான்:—சந்தேகமின்றி மிரா அதற்கு சம்மதிப்பாள். பிரயாணிகள் இவ்வாறு ஏமாற்றப்பட்ட பிறகு யென்ன நடந்தது.

காஸி:—நான் கோபுரத்துக் கோடிப்போய் அங்கு கொடுக்க வேண்டிய கட்டளைகளைக் கொடுத்தேன். அங்கிருந்து எனது விரியமுள்ள கப்தனாகிய தங்கனையும் தங்கனோடிருந்த ஆறு பெயர்களையும் சந்திப்பதற்காக இங்கு வந்தேன்.

கைரிகர்மான்:—நான் எனது சொந்த வேலையாய்க் கற்பித்துக் கொண்டகாரியத்தை நடத்துதற்காய் எங்கள் மலைக் கோட்டையிலிருந்து கொண்டு வந்த ஆறு பெயர்களையும் உனது கேள்விப்படி கோபுரத்திலுள்ளவர்களைப் பிடிக்கும் படி அனுப்பி விட்டேன். மின்னிரேலியாவின் எட்சத்திரம் என்ற பெண் அப்பாஸிருக்கிற வழியாய்ப் போகின்றென்ற செய்தி இந்த நிமிஷத்தில் இங்கு கொண்டுவரப் படலாம். அதற்குள் எனது ஆட்கள் திரும்பி வராதிருந்தால் அப்பெண்ணை யான் எவ்வாறு எனது மறியற்காரியாக்கிக் கொள்வேன்.

காஸி:—கீர்த்திபெற்ற கப்தனே சவுந்தரிய முள்ள மின்கிறேலியாவின் எட்சத்திரம் என்ற பெண் தனது ஏவற்காரப் பெண்களோடு மாத்திரம் பிரயாணஞ் செய்தால் அவர்களைக் கைதிகள

ய்ப் பிடித்து எங்கள் மலைகளுக்குக் கொண்டிபோய் விட நீரும் நானும் போதியவர்களல்லவா?

கைரிகர்மான்.— தூரர் சொன்ன புத்தியைக்கேளாது மின்கிரேலியாவின் நட்சத்திர மென்றழைக்கப்படுகிற லய்லா பலமுள்ள காஹற்படையோடு வந்தால் என்ன செய்யலாம்.

காஸி:—மெய். ஆகிலும் இந்தக் காரியத்தைப் பற்றித் தாங்கள் எனக்குக் கொஞ்சந்தான் தெரிவித்திருக்கின்றீர்கள். ஆகையால் யான் ஒரு புத்தியாவது கருந்தாவது சொல்லக்கூடாதவழியிருக்கின்றேன்.

கைரிகர்மான்:—எனக்குக் கீழ்ப்பட்டவர்களின் புத்தியையாவது கருத்தையாவது யான் தேடிவதில்லை. நான் கட்டளை பண்ணுவேன். அவர்கள் கீழ்ப்படிவார்கள். ஆகிலும் கார்ஸிலிருந்து திப்திசுக்குப் பிரயாணஞ் செய்கின்ற அலதின் பேயையும் அவரின் ஏவற்காரர்களையும் பிடிப்பதற்கு நீயும் உனது கூட்டமும் ஒரு பக்கத்தாலனுப்பப்பட்ட பொழுதே, மின்கிரேலியாவிலிருந்து திப்திசுக்குப் பிரயாணமாகின்ற லய்லாவையும் அவரின் ஏவற் பாதர்களையும் பிடித்தற்கு நான் எனது கூட்டகதோடு இந்த கிராமத்தில் நின்றேன். இதைப் பார்த்திலும் நேர்த்தியான வெரு காரியத்தை யொழுங்கு செய்யக்கூடாது. அப்படி இருந்தும் எங்களுடைய வெருங்குக் குலைக்கப்பட்டது. உனது கூட்டம் அழிக்கப்பட்ட படியால் எனது கூட்டத்தை நீ செய்துமுடிக்கத் தவறிவிட்ட காரியத்தைச் செய்தற்குக் கோபுரத்துக் கணுப்பி இருக்கின்றேன்.

காஸி:—கபறனே இதற்குமுள்ளமே அலதின் பே கோபுரத்தில்

மறியற் காரணக்கப் பட்டாரென்று நம்பிக்கொள்வோம். மின்கிரேலியாவின் நட்சத்திரத்தைக்குறித்து நான் செய்யக்கூடிய காரியமிருக்கின்றதா? நான் வழிவகையில் போய்ப் பார்த்திருக்கவா?

கைரிகர்மான்:—நான் எச்சரிக்கையில்லாமலும் வழியைக் காவற்பண்ணாமலும் இருப்பேனென்று நினைப்பாயா? இதோ நான் பார்க்கும்படியனுப்பிய மனிதன் வருகின்றான்.

உடனே கைரிகர்மான் எழுந்து நின்றான். காஸியும் அவ்வாறு செய்தனன். சில நிமிஷங்களில் ஜோர்ஜிய வுடைதரித்த வோர் மனிதன் தனது குதிரையை நடத்திக்கொண்டு அவ்விடத்திற்கு வந்தனன்.

மஸூதே என்ன செய்தி கொண்டி வந்திருக்கின்றாய் என்று கள்ளர்களின் கபறன் கேட்டனன்.

அவன் “ஒரு கருத்தில் நல்ல செய்தி, ஒரு கருத்தில் திருத்தியான செய்தியல்ல” என்று கூறினன்.

“விளக்கப்படுத்து” என்று கைரிகர்மான் சத்தமிட்டனன்.

“கபறனே, பட்டிகள் காணப்பட்டன. நீர் சொன்ன விவரமுள்ள வோர் அழகிய வாலிப்பெண் ஒரு மணித்தியாலத்தின் தூரத்துக் கப்பாலுள்ள வோர்வழியாய்ச் செல்லுகின்றாள். அவளைப்போலவே குதிரையிலேரிய ஒரு அழகிய பெண்கள் கூடப்போகின்றார்கள். நான் கொஞ்சநேரம் பார்த்திருந்தேன். ஆகிலும் இவர்கள் அவ்வழியாற் செல்லாது இடது பக்கத்தால் திரும்பி விட்டார்கள்” என்று மஸூது கூறினன்.

“தீ மொழியே! அவர்கள் நாட்டுக்குப்போகாமல் பட்டணத்

தில் அடைக்கலந் தேடுவார்கள். அவர்கள் நாட்டிலுள்ள விடுதி வீட்டுக்குப் போவார்களாயின் அவர்களைப் பிடித்துக் கொள்வது நிச்சயம். அடிகள் பட்டணத்திற் பாதுகாப்போடிருப்பார்கள். மேலும் பணஞ் சம்பாதிப்பதில் உபாயமானவர்கள் அடித்த நாள் காவலோடு போகும்படி அவர்களுக்கும் புத்தி சொல்வார்கள். கைரிக் மானுள் என்னைப் பற்றிக் கதைகளைச் சொல்லி அப்பெண்களின் தலைகளைப் பலவீனப் படுத்துவார்கள். அவர்களின் மககருகரும் இவ் தந்தைவர்களுக்கும் அப்பெண்களுக்குக் காவலாய் கொல்லும் தொழிலைப் பெற்றுக் கொடுப்பார்கள். என்று கைரிக் மானுள் சொழிந்தனன்.

கள்ளர்களின் தலைவன் கொஞ்ச நேரம் ஒன்றுக்கு செய்தற் நறியாமல் மனவெனாசி யோடு ம் திகைப்போடும் அங்கு மிங்கும் உலாவிக்கொண்டிருந்தனன். காஸியும் மஸூதுயார் துக் கொண்டிருந்தார்கள் என்றி யாகொன்றும் சொல்லத் துணியவில்லை.

“எல்லாம் கவறிப் போகின்றது. தூணு சொல்லிய வருத்தமான வெழுங்கையான் விரும பவிலலை யென்று தூணுக்கு யான் தெரிவித்ததற்கும் நியாய மிருக்கின்றது. ஆ! ஒரு கருத்து எனக்குத் தோன்றுகின்றது. ஆம்! அந்த இரகசிய பந்தனத்தை யான் எடுத்துக்கொள்ள வேண்டும். மின்கிரேவியாவின் நட்சத்திரம் அணிந்திருக்கின்ற பெருந்திரவியத்தின் இரகசியத்தின் பெறுமதியான திறவுகோலை யான் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் தற்செயலாய் நடக்கிற காரியங்களை நம்பி யிருப்போம்” என்று

கைரிக் மானுள் முணுமுணுத்தனன்.

இவ்வாறு அவன் ஏதோ ஒரு காரியத்தைச் செய்தற்குத் தீர்மானித்துக் கொண்டு மஸூதுதைச் சமீபித்து “நீ யென்னோடு வுடிப்பு மாற்றிக்கொள்” என்றான்.

மஸூது கரிலா கள்ளனல்ல. கைரிக் மானுள் தேசத்தின் பலபாகங்களில் நிறுத்தியிருக்கின்ற காரியகாரர்களுள் ஒருவன். அவன் தனது எஜமானின் கேள்விக்கு வுடனே இணங்கினன். இருவரும் வஸ்திரங்களை மாற்றிக் கொண்டார்கள். கைரிக் மானுள் மத்திய வகுப்பிலுள்ள வோர் ஜோரூய ஸிவிலியனின் உடையில் தோன்றினன். அவன் தெரியத் தக்கவாறு யாதொரு ஆயுதம் வைத்திருக்கவில்லை ஆகிலும் தனது கைத்துப்பாக்கியையும் குற்றுவாணியும் தனது புதிய சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டனன். பின்பு அவன் கோபுரத்துக்கு அனுப்பப்பட்ட மனதர்கள் செய்யவேண்டிய காரியங்களைக் குறித்து காஸிக்குக் கட்டளை கொடுத்தவிட்டு மஸூதுயின் குதிரையிலேறிக்கொண்டு பிரயாணமாயினன்.

இவ்வாறு வேஷமாறிக் கொண்டு கைரிக் மானுள், மாலை நேரத்தில் மின் நிரேவியாவின் நட்சத்திரமும் அவளின் எவற்காப்பெண்களும் போனூர்க ளென்று மஸூது தெரிவித்த பட்டணத்திற் போய்ச் சேர்ந்தான். அங்குள்ளவர்கள் தன்னை யறிந்து கொள்ள மாட்டார்களென்று தான் நம்பக் கூடியதாயிருந்த வோர் விடுதி வீட்டுக்கு கைரிக் மானுள் போய் தனக்கும் தனது குதிரைக்கும் இடங் கேட்டுப் பெற்றுக் கொண்டனன். அவன் தனது கு

திரைக்குத் தீன் கொடுக்கப் படுகிறதோ வென்று பார்க்கும் சாட்டுபோடு லாயத்தகுப்போன பொழுது அங்கு லயலாவும் அவளின் இரு ஏவற்காரப் பெண்களும் சவாரி செய்ததாய்த் தெரிவித்த குதிரைகளின் இலட்சணத்தை யுடைய மூன்று குதிரைகள் இருந்ததைக் கண்டு தான் தேடிவந்தவர்கள் அந்த விடுதி வீட்டிலேயே யிருக்கின்றார்களென்றறிந்து கொண்டனர்.

அவனோர் அந்தரங்கவறையே விசாரித்திருந்தனர். அவனுக்குத் தீன் கொண்டு வந்து கொடுத்த வேலைக்காரனிடம் லயலாவையும் அவளின் ஏவற்காரர்களையும் பற்றிச் சில செய்திகளை யறிந்து கொண்டனர். அவன் பல செய்திகளையும் குறித்துப் பேசும் பொழுது மேற்படி செய்தியையும் விசாரித்துக் கொண்டனர். அந்தப் பெண் தன்னந்தனத்தைக் காட்டாது சாமானியமான வேரார் பெண்ணைப் போல் பிரயாணஞ் செய்தனர். இது ஹோற்றல் வேலைக்காரனுக்குத் தெரியவில்லை. லயலாவின் மெய்யான அந்தஸ்தையும் நிலைமையையும் பற்றிய விபரங்களை கைகரிமர்மான் தூனாரிடம் அறிந்திருந்தனர். லயலாவும் அவளின் வேலைக்காரிகளும் எந்த அறைகளிலிருந்தார்களென்பதையும் அவனறிந்து கொண்டனர்.

இரண்டு மணித்தியாலங்கள் சென்றன. சாமமாகி விட்டது. அந்த விடுதி வீட்டில் எங்கும் அமரிக்கையுண்டாயிருந்தது. அப்பொழுது கைகரிமர்மான் தானறிந்திருந்த மஸூதின சட்டையிலிருந்து ஒரு கறுப்புத் துண்டைக் கிழித் தெடுத்து அதைக் கொண்டு கண்களுக்குத் துவாரமுள்ளவோர் முகமூடி செய்து கொண்

டனர். இந்த முகமூடியைப் பாவித்தற்கு ஆயத்தமாய் வைத்துக் கொண்டு லயலாவும் அவளின் பெண்களுமிருந்த அறைக்குச் சென்றனர். அங்கு வெரு வெளிச்சம் பற்றிக் கொண்டிருந்தது. அறை ஒழிந்திருந்ததைக் கண்ட கள்ளத் தலைவன் உள்வாயிலுக்குச் சென்று வழங்கிக் கேட்டபொழுது அங்கு வழங்கினவர்கள் சவாச மிட்ட மெண்மையான சத்தம்கேட்டது.

கைகரிமர்மான் முகமூடியைப் போட்டுக்கொண்டு ஒரு குத்துவாளையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் மெல்லப் புதுத்தனன். அங்கு ஒரு கவுச்சியில் லயலா நித்திரை செய்தனர். சமீபத்திலிருந்த இரண்டு தீவான்களில் அவளின் இரு வாலிப்பெண்களும் நித்திரை செய்தார்கள்.

(இன்னும் வரும்)

நவீன புதினங்கள்.

வளர்ச்சி.

உலகத்தில சிறுமிகள் 15 வயதிலும் சிறுவர்கள் 17 வயதிலும் அதிக வளர்ச்சி புள்ளவர்களாயிருக்கின்றார்கள்.

செலவு.

இங்கிலாந்தில் சிறைச்சாலைகளில் வட்டமொன்றுக்கு ஒரு மறியற்காரனுக்கு 25 பவுன் வீதம் செலவாகிறது.

மதுபான விலக்கு.

பிரிட்டிஷ் சேனையில் மதுபான மருந்தாத போர்வீரர்கள் 44 ஆயிரம் பேர்களிருக்கின்றார்கள்.

தீவிரமுள்ள ஆறு.

உலகத்திலுள்ள ஆறுகளில் மிகக் தீவிரமுள்ளது இந்தியாவிலுள்ள ஸம்ஸ்த் நதியே. அது 180 மை

ல் தூரத்தில் 12,000 அடி இறக்கமுள்ளது.

பாடசாலையில் வங்கி.

ஸ்கொட்லாண்டு தேசத்தில் 228 பாடசாலைகளில் சேவின்ஸ் வங்கிகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 35,712 பேர்கள் பணம் போட்டிருக்கிறார்கள். அவர்களின் வரவுக்கு 9789 பவுனிருக்கின்றது.

மீன் பிடித்தல்.

ஐரோப்பாவில் வடகடலில் அயிரை மீன் அதிகமாய்ப் பிடிக்கப்படுகின்ற காலத்தில் 5000 முதல் 6000 மைல் தூரத்துக்கு வலைகள் போடப்படுகின்றன.

வெள்ளி.

உலகத்திலுள்ள சமுத்திரங்களில் 20 லட்சம் டன் வெள்ளி இருக்கின்றது. மேலும் கடல் தண்ணீரில் அதிகசெம்பும் கொஞ்சம் பொன்னுமிருக்கின்றன.

பொன் கோப்பை.

புதிதாய் அஸ்கட்டில் களவெடுக்கப்பட்ட பொன் கோப்பை 20 கரட் பொன்னில் செய்யப்பட்டதும் 68 அவுன்ஸ் பாரமுள்ளதுமே அது 13½ இன்சு உயரமும் 6 இன்சு குறுக்களவுமுள்ளது. அதன் பெறுமதி 3000 பவுன்.

றேல்வே.

தற்போது உலகத்தில் 562,436 மைலுக்கு ரேல்பாதைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. அமரிக்காவில் 285,781 மைலும் ஐரோப்பாவில் 193,133 மைலும் இருக்கின்றன.

பழத் தோட்டம்.

உலகத்திலுள்ள ஆகப் பெரிய பழத்தோட்டம் பெர்லினுக்குச் சமீபத்தில் வேர்டர் என்ற விடத்தில் இருக்கின்றது. அதன் பருப்பம் 13000 ஏக்கர். அது வருடமொன்றுக்கு 4 கோடியே 80

லட்சம் ரூத்தல் அப்பல்ஸ், பியர்ஸ் பழங்கள் கொடுக்கின்றன.

மின்னும் மாமும்.

சில மரங்கள் மின்னூல் பலமுறை தாக்கப்படுகின்றன. சில மரங்கள் அருமையாய்த் தாக்கப்படுகின்றன. சில மரங்கள் தாக்கப்படுவதேயில்லையாம்.

போப்பின் மாளிமை.

போப்பின் மாளிகை புதிதாய்ச் சுத்தம் பண்ணப்பட்டது. அதில் 6 மாதக்காலம் 5700 ஆட்கள் வேலை செய்தார்கள். வான் பேப்பர்களைச் சுத்திக்கரிக்கமாத்திரம் தினந்தோறும் 1000 பான்கள் உபயோகிக்கப்பட்டனவாம்.

கோழி முட்டை

ஸ்ரென்றன்வில் ஓர் அநிஜயமான கோழி ஓர் முட்டையிட்டிருக்கிறது. அந்த முட்டையின் பாரம் 60 அவுன்ஸ். சுற்றளவு 9 அங்குலமும் 8 அங்குலமுமே.

குதிரைக்குப் பொய்க்கால்.

பியூக் காஸ்டில் புறப்பஸ் உடறிஸ்சி ஓர் குதிரையின் காலை வெட்டிப்போட்டு அதற்குபாதல் பொய்க்கால் வைத்திருக்கின்றார். அதனோடு மேற்படி குதிரை யுலாவக் கூடியதாயிருக்கின்றது.

பற்குற்றி.

உலகத்தில் இரகினால் அதிகமாய் பற்குற்றி செய்யப்படும் தானம் பரிசுக்குச் சமீபத்திலிருக்கின்றது. அதில் வருடந்தோறும் 2 கோடி இறகுகள் செய்யப்படுகின்றன.

பற்கள்.

வழக்கமாய் ஒரு மனிதனுக்கு 32 பற்களிருக்கின்றன. ஆசியா மைனரில் பேபர்துக்குச் சமீபத்தில் வசிக்கின்ற வேர் துறுக்கிக்கு 54 பற்களிருக்கின்றனவாம்.

புகையிலை.

பிரிப்பைன் தீயில் என்கும் பு

கையிலே பாவிக்கப் படுகின்றது. சதேசபிள்ளை நடக்கத் துவங்கும் பொழுதே புகைக் குடி குடிக்கவும் துவங்கி விரிகின்றதாம். அங்கு பிரதானமாய் வடமாகாணங்களில் ஐந்து அல்லது ஆறு வயதுள்ள பிள்ளை யோர் பெரிய சுருட்டைக் குடித்துப் புகை யூதுவதைக் காண்பது அருமையான காட்சியல்ல.

பெண்களை வாங்கலாம்.

றுசியாவில் சில விடங்களில் பெண்கள் இது காணும் வாங்கப் படுகின்றார்கள். வலகா நதியிலுள்ள கரீஷின் கிராமத்தில் இவ்வாறே விவாகங்கள் முடிக்கப் படுகின்றன. நல்ல குடும்பத்திலுள்ள வோர் அழகிய பெண்ணின் விலை 20 பவுன் துவக்கம் 40 பவுன் வரையில், விசேஷமான காரியங்களில் அதிகமான தொகை கேட்கப் படுகின்றது. கிராமங்களில் குறைந்த விலை 5 பவுன்.

ஏன் இவ்வாறு செய்தாள்?

பொருளாசையாலா? அல்லது காமவெறியாலா?

இங்கிலாந்தில் எர்ல் பெரர்ஸ் என்றொரு பிரபு விருந்தார். ஒரு நாள் காலையில் அவருடைய கடிதங்களைத் திறந்து வாசிக்கும் பொழுது அவர் ஒரு கடிதத்தைக் கண்ணுற்றனர். அதிலெழுதப்பட்டிருந்ததாவது:—“என் எஜமானே, ஓர் அன்னிய பெண்ணிடமிருந்து உமக்கோர் கடிதம் வருகிறது. அதிஜயமான காரியமாயிருக்கலாம், ஆகிலும், எனக்கு அது வொரு காரியமல்ல. நீர் என்னை யறிந்திருக்க மாட்டீர். கண்டும் இருக்க

மாட்டீர். ஜனவரிமாதம் 6 ந்தி கதி தமவர்தில் ஓர் கூத்து நடைபெறும், அதற்குப் பாகும் படியுமக்குப் புத்தி சொல்லுகின்றேன். அங்கு வோர் அழகிய வாஸிப் பெண் வந்திருப்பார். அவளை நீர் பார்ப்பதையும் அவளோடு கூத்தாடுவதையும் யான் விரும்புகின்றேன். அவள் அழகானவள், சுறுப்புக் கண்களும் சுறுப்பு மயிரு முள்ளவள். ஸ்பேனியரைப் போல சிறப்புள்ளவள். ஸர்கேசியரைப் போல மேன்மையுள்ளவள். இம்முலியரைப் போல் அழகானவள். அவளை நீர் கண்டவுடன் ஆசிப்பீர், அவள் தலைமயிரில் ஓர் வென்மையான ரோஸா புஷ்பம் வைத்திருப்பார். நீர் அவளை யங்கு கண்டு கொள்ளாத பட்சத்தில் எங்கும் கண்டு கொள்ள மாட்டீர். உமக்கு வந்தனம்— ஐஸா:”

சார்றலீ கோட்டையின் அதிபரான எர்ல் பெரர்ஸ் கொஞ்சமவயதுள்ள லோர் அழகிய வாஸிபன். அவர் நூதனத்துக்காக வாயினும் அந்தக் கூத்துக்குப் போரா. ஆகிலும் ஐஸாவின் கையெழுத்தில் வேறு கடிதங்கள் வேறு கைச்சாத்தொடு அவருக்குக் கிடைத்தமையால் அவர் சந்தேகங்கொண்டனர். அவற்றை யவர் சுட்டும் கிழித்தும் போட்டனர். ஆகிலும் சில கடிதங்கள் தப்பிக்கொண்டன. அவற்றிலொன்று வருமாறு:—உம்மையான எப்பொழுது காண்பேன், என் மனதில் பதிந்திருக்கிற வருவத்தை யெப்பொழுது தரிசிப்பேன். யான் எனது மனத்திலிருந்து உம்மைக் கிழித்தெடுக்க வியலாதவளாயிருக்கின்றேன். நீர் இன்னுமொரு பெண்ணை விவாகஞ் செய்யப் போகின்றீரென்று அறிகின்றேன். அப்படியாயின்

நர் ஆசிர்வாதத்தோடும் மகிழ்ச்சியோடுமிருப்பீராக. நாங்கள் சந்தித்துக் கொள்ள மாட்டோமென்ற நிச்சயமெனக்கிருக்கின்றது. ஆனால் நான் உம்மை மறக்கவும் இயலாதவளாயிருக்கின்றேன். நான் உமக்கு இரகசியமாய் எழுதுகின்றேன். யான் உம்மை இரகசியமாய் வணங்குகின்றேன். அன்பானவரே வந்தனம் —மேரி.

இவ்வாறு ஐஸா. மேரி. ஏ, பி. என்ற கைச்சாத்துகளோடு கடிதங்களெழுதிய கடிதர். மேற்படி பிரபுவுக்கு வோர் அந்தரங்கப்பொருளாயிருந்தனர். அவர் லாபி சீசஸ்மரின் புதலவியை விவாகம் செய்து இருவாரங்கள் சென்ற பிறகு ஓர் நியாயதாரந்தரின் கடிதத்தைப் பெற்றார். அதில் அவர் மிஸ்ஸிமித்தென்ற வோர் வாழிப்பெண்ணை மணமுடித்தற்கு வாக்களித்திருந்ததாகவும் அவருக்கு அன்பான கடிதங்களெழுதியிருப்பதாகவும் அவருடைய செலவாய் அப்பெண்ணுக்கு வேண்டியதை வாங்கிக் கொள்ளும் படி அவளைக் கற்பித்திருக்கிறதாகவும் அப்பொருட்களையவளையவந்த வெருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளும் வெகுமதிகளாய்க் கவனிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாகவும் கலியாணத்துக்கு ஆயத்தம் பண்ணிச் சாப்பாடும் சமைத்து வைக்கும்படி கடித மூலமாய் அவர் கேட்டிருந்தும் அவ்வாறே சகல வாயத்தங்களும் செய்யப்பட்டிருந்தும் அவர் தாம் கொடுத்த வாக்குப்படி அப்பெண்ணை விவாகஞ் செய்தற்கு வராத நிமித்தம் அவருக்கு விரோதமாய் அப்பெண்ணுக்காக வழக்கெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேற்படி பிரபு தமருடைய லோயரிடம் ஒடிப்போய்த தாம் அனேக வருடமாக மிஸ்ஸிமித்தைக்காணவில்லை யென்றும், அவள் அவளின் தகப்பனோடு தமருடைய மாளிகையிலிருந்து கொஞ்சந் தூரத்திலிருந்த வோர் கிராமத்திலிருந்தாளென்றும், தாம் அவளோடு பிரியமாயிருந்தாலும் தாம் அவளையுலக விலை யென்றும், அவளை விவாகஞ் செய்யப் பேசுவாவது வாக்குப்பண்ணாவது இல்லை யென்றும், தாம் அவளுக்குக் கடிதமெழுதவாவது, வெகுமதிகளைக் கொடுக்கவாவது, கலியாணத்துக்கு ஆயத்தம் பண்ணும்படி கேட்கவாவதில்லை யென்றும் தெரிவித்தனர்.

சில மாதங்களின் பின்னர் லண்டன் கோடுகளி லொன்றில் மிஸ்ஸிமித்தால் மேற்படி பிரபுக் கெதிராய் ஓர் வழக்குக் கொண்டு வரப்பட்டது அவ் வழக்கில் பிரபுவின் கைச்சாத்துள்ள அனேக கடிதங்கள் வெளிப்படுத்தப்பட்டன. அவை தம்மாலெழுதப்படவில்லை யென்று மேற்படி பிரபு கூறினர். அக்கடிதங்களே பிரபுவின் கையெழுத்திலிருந்தன வென்று சில சாட்சிகளும் அப்பெண்ணின் கையெழுத்திலிருந்தனவென்று சில சாட்சிகளும் கூறினார்கள். அப்பெண்ணே மேற்படி கடிதங்களே யெழுதியிருக்கின்றாள் என்று பிரபுவின் அட்வகேட் கூறினர். 21 வயதுள்ள அவ்வாழிப்பெண் அவ்விதமான கள்ளச் சாதனவெழுதுவாளா வென்று மிஸ்ஸிமித்தின் அட்வகேட் வினவினர். அக்கடிதங்களுள் மேற்படி பிரபுவின் சகோதரர் செர்லி யென்பவர் மிஸ்ஸிமித்துக் கெழுதிய வோர் கடிதமிருந்தது. அதில் மேற்படி பிரபு கோய் கொண்டுமயக்க

மானவரா யிருக்கின்ற ரென்று ம், அவர் ஒரே வார்த்தையை யெப்பொழுதும் சொல்லுகிறவ ரா யிருக்கின்ற ரென்றும், அதா வது "மேரி" என்றும் கூறப் பட்டிருந்தது. இக்கடிதம் மிஸ் ஸி மித்தின் தந்திரத்தை வெளிப் படுத்தி விட்டது. ஏனென்றால் இக்கடிதத்தில் குறிக்கப் பட்ட காலத்தில் மேற்படி பிரபு நோயா னியாயிருக்க வில்லை யென்றும், செர்லி ஓர் இராணுவ வுத்தியோ கத்தரென்றும், அவர் அக்காலத் தில் வேரோர் ஊரில் வசித்தா ரென்றும் அத்தாட்சிப் படுத்தப் பட்டது. மேலும் "ஐஸா" எ ன்ற கைச்சாத்தோடு பிரபுவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் வெண் மையான ரோஸா புஷ்ப மணிந் த கறுப்புக்கண்களுள்ள வோர் பெண் குறிக்கப் பட்டாளல்ல வர்? மிஸ் ஸிமித்தா மேற்படி கடி தத்தில் குறிக்கப் பட்ட கூத்தில் அவ்வாறு வெண்மையான ரோ ஸா புஷ்பத்தை தலை மயிரிஸணிந் து கொண்டிருந்ததும் அத்தாட்சி ப்படுத்தப் பட்டது. மிஸ் ஸிமித் தின் வழக்குத் தள்ளப் பட்ட து.

அவருடைய செய்கையின் வி ளக்கமாவது பிரபுவின் மீது ஆ சை கொண்ட மேற்படி மாதா பி ரபு தனக்கெழுதுவது போல் தானே தனக்குக் கடிதங்களை யெழுதித் தன்னைச் சந்தோஷப்படுத்திக் கொண்டு வந்தாள். ஆகிலும் அவள் தொப்பிகளும் உடுப்பு களும் அழைப்பித்ததைக் கண்ட பெற்றாா வினவிய பொழுது அவை தனது காதலனான பிரபுவா ல் அந்தரங்கமாய்க் கொடுக்கப் பட்டன வென்று அழுகையோடு கூறி விட்டதால், அது முதல் அவள் தனது செய்கைக்குப் பொ ய்யான முகாந்தரத்தைச் சோடி

த்துக் கொண்டு தான் எழுதிய கடிதங்களை மெய்யாகவே பிரபு வால் அனுப்பப்பட்ட கடிதங்க ளாய்ப் பாவித்துக் கொண்டா ள்.

நாலு நாள் விசாரணை செய்த பிறகே மேற்படி பெண்ணின் தந் திரம் அறியப் பட்டது. அதற்கு மேற்படி பிரபுக்குண்டான செல வு 5000 பவுன்.

சில விசேஷ புதினங்கள்.

புகைக் குடிக்கும் இராணிகள் றாசியா கைமைச் சக்கிரவர் த்தினி மேரியும், இம்ருவிய கை மைச் சக்கிரவர்த்தினி மார்கறிட் டாவும், போர்த்துகலின் அமலி இராணியும், ரோமேனிய இராணி யும், ஸ்பேன் இராணியும், சுருட் டிக் குடிக்கும் பழச்சமுடையவர் களாம்.

தூட்செப்பு.

உலக்கத்தில் மிக்கப் பெறும தியுள்ள தூட்செப்புகள் ரோஸ்ப ரி பிரபு விட மிருக்கின்றன. அவ ற்றுட்சில பொன்றாற் செய்யப் பட்டு பிறிவியன்று கற்கள் பதிக் கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பளிக்கியினாற் செய்யப் பட்ட வென்று டெப்போவியன் பொ னபாட்டுக் குடையது. மூன்று வைரங்கள் பதிக்கப்பட்டவோர் சிறு கறுப்புச் செப்பு பழைய கீ ர்த்தி பெற்ற பிறிட்டிஷ் முதன் மந்திரியான பிறறுக் குடையது. பொன்றாற் செய்யப் பட்ட இ ன்னுமொரு செப்பு பொக்ஸ் ம ந்திரிக்குடையது, லோர்டு ரோ ஸ் பெரியிடமுள்ள 22 செப்புகளி ன் பெறுமதி 35000 பவுளும்.

சுபதினம்.

எங்கள் எட்வர்டு இராசா அவ ற்களுக்குச் செவ்வாய்க்கிழமை

வலாய்ப்பட்டார்.



யூசுபு லெப்பை:— விடுங்கள், விடுங்கள். என்னைப் போகவிடுங்கள். “முஸ்லிம் பாதுகாவலன்” பத்திரிகை வேண்டுமாயின் முன்னமே தெரிவியுங்கள்.

சுபதினமாம். அவர்கள் பிறந்த தும் ஞானஸ்நானஞ் செய்யப்பட்ட தும் விவாக முடித்ததும் செவ்வாய்க்கிழமை. அவர்கள் சிங்காசனமேறிய 1901 ம் வருடம் ஜனவரி மாதம் 22 ந்திகதி செவ்வாய்க்கிழமை. அப்படியே அவரின் கிரீடதாரண தினமாக விருந்து பின்பு அவருக்கு இரண வைத்தியஞ் செய்யப்பட்ட நாளான 1902ம்(ஸ்ர) ஜூன் மாதம் 24 ந்திகதியும் செவ்வாய்க்கிழமையே.

சுப விலக்கம்.

வேல்ஸ் இழவாசரும் இளவரசினியும் இலக்கம் 3 ிக்குச் சார்புடயவர்களாம். இளவரசர் பிறந்தது 3 ந்திகதியில். விவாகஞ் செய்தது 1893 ம் ஆண்டில். அவர்களின் கிரேஷ்ட புதல்வர் எட்வர்டு இளவரசர் ஜூன் மாதம் 23 ந்திகதி பிறந்தனர்.

நூதன திரட்டு.

ஸ்பேன் இராசதானியான மட்டிடிஸ் இராச மானிகையி ஞோர் அறையில் அல்பன்ஸோ இராசாவுக்குத் தீங்கு செய்த சாமான்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவர் சிறுபையராயிருந்த காலத்தில் அவரையோர் கொலைக்காரன் குத்துதற் கெத்தனித்த கத்தியும், பரிஸில் வெடிக் குண்டால் கொல்லப்பட்ட அவரின் குதிரையின் தோலும், அவர் ஒரு முறை விழுந்த பொழுது அவரின் தலையைக் காயப்படுத்திய கல்லும் மேற்படி சாமான்களு ளிருக்கின்றன.

மின் சாரம்

பல மின்சார வியந்திரங்களை யுண்டாக்கியிருக்கிற எடிஸன் என்பவர் தாம் மின்சாரத்தைப் பல வருடங்களாய் படித்தாலும் அதைப் பற்றிச் சொற்பமேயறிந்திருப்பதாயும், சமீப காலத்தி

ல் மின்சாரம் நேரே கரியிலிருந்து சொற்ப செலவோடு சிறப்பிக்கப் படுவதைக் காண்கிறதற்குத் தாம் நம்பி இருப்பதாகவும், அப்பொழுது தேலவே லொக்கமிற்றிவ் இயந்திரங்கள் அப்பாலெறிப்பட்டு தேல் தொடர்கள் மின்சாரத்தால் ஓட்டப் படும் என்றும், அதன் பின் கரி பட்டணங்களுக் கனுப்பப் பட்டாது சுரங்கவாயில் இயந்திரங்கள் பூட்டப்பட்டுக் கம்பி வழியாய் மின்சாரம் பலஜூர்களுக் கனுப்பப் படும் என்றும், தெருக்ளில் குதிரைகள் காணப்படமாட்டா வென்றும், வண்டிகள் மின்சாரத்தால் ஓட்டப் படுமென்றும், விடுகளில் வெளிச்சங்கள் மின்சாரத்தால் மைக்கப்படு மென்றும், அது எந்த மட்டு நயமாயிருக்கு மாயின் மெத்தச் சிறு வீட்டில் வசிப்பவனும் அதைப் பாவிக்கக் கூடியவனாயிருப்பானென்றும், கப்பல்கள் மின்சாரத்தாலன்றி நீராவி யால் ஓட்டப் படமாட்டா வென்றும், அப்பொழுது மூன்று நாட்களில் அறலான்றிக் சமுத்திரத்தைத் தாண்டக் கூடியநாய் வருடென்றும் கூறியிருக்கின்றார்.

விகட படம்.

சீமையில் விகட படங்கள் சித்திரிக்கிறவராயிருந்த மெஸ். லெஸ்லீவார்டு என்பவர் அங்குள்ள வோர் சேனாதிபதியைப் பற்றியெழுதிய வோர் விகட படத்தி ல் அவரின் சில மோசமான இலக்ஷணங்களைக் காட்டி விட்டனர். மேற்படி யிராணுவ வுத்தியோகத்தர் முழு வுத்தியோக வுடைய ணிந்து கொண்டு அரசர் அவர்களின் லவிக்குப் போகும் பொழுது அவருக்கு மேற்படி படத்தை யோர் நேசன் காட்டவே அவருக்குச் சின மதிகரித்தது. அந்த

கூணமே மேலபடி சேனாதிபதி லவியையும் தம்மரசருக்குச் சொல்லுத்த வேண்டிய கடமைகளையும்தான் வோர் வண்டியிலேறிக்கொண்டு வார்டினைய விடத்துக்குப் போய் அவரை அவரின் மேசையைச் சுற்றிச் சுற்றி வானைக்கையிற் பிடித்துக்கொண்டு தூத்தினர். இவ்வாறே இருவரும் இனத்த பொழுது தங்கள் நிலைபர்த்தின் நளினத்தை யுணர்ந்து இருவரும் கெக்களமிட்டுச் சிரித்துப் பின்பு இருவரும் நலல் நேசர்களாய் வாழ்ந்தனராம்.

பேசாத மனைவிகள்.

கோரிய தேசப் பெண்கள் தம் விவாக நினைத்தில் பேசார்களாம். அன்றைத்தினம் பேசுகிறவர்கள் பழிக்கப் படுவதோடு சாதியாலும் தன்னப் படுவார்கள். சிலவேளை கோரிய மணவாளிகள் ஒருவாரம் பேசாதிருந்து அப்பால் பேசத் துவக்கிய பொழுதும் தேவையான விஷயங்களை மாத்திரம் பேசுவார்களாம். பெண்

ஸல்வேனியாவில் ஓர் கதேசப் பெண் விவாகஞ்செய்த பின் ஒருமாதம் ஒருவரோடும் பேசாதிருத்தற்கு 30 பவுன் பந்தயம் பிடித்திருந்தாள். இந்தவிரகியத்தை யறியாத உவளது கணவன் போய்விட்டு அதனையறிந்த பிறகு திரும்பி வந்தானாம். பிறஸல்ஸில் ஓர் பெண்சாதிக்கும் புருஷனுக்கு மிடையில் சண்டையுண்டு பட்டது. அப்பொழுது அவள் இனிமேல் தன்புருஷன் தனது சத்தத்தைக் கேளானென்று கூறியபடியே மரணபரியந்தம் அச்சொல்லே நிறைவேற்றினாளாம். பிறன் பட்டணத்தில் துரைத்தனத்தாருக்குப் பயந்து வொழித்துக் கொண்டிருந்த வோர் மனிதன் தன் மனைவியின் கவலையற்ற பேச்சால் பிடிக்கப்பட்டுச் சிறையிலிருத்தப்பட்டதால் அவள் அந்நிர்ப்பாக்கியத்தை யுணர்ந்து கவலைகொண்டு தான் மரணிக்கிறவரையில் பேசாதிருந்து விட்டாள்.

